

அத்தியாயம் III
வரவு செலவு திட்ட
மேலாண்மை

the 1990s, the number of people in the UK who are employed in the public sector has increased by 1.5 million, from 2.5 million in 1980 to 4 million in 1999. The public sector has become a major employer in the UK, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

The public sector has also become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy. The public sector has become a major provider of social services, and its growth has been a key factor in the overall growth of the economy.

அத்தியாயம் III

வரவு செலவு திட்ட மேலாண்மை

3.1 முன்னுரை

திறம்பட்ட நிதி மேலாண்மையானது, கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள், நிதியை வீணாக்காமல் அல்லது திருப்புகை செய்யாமல் நிர்வாக அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். இந்த அத்தியாயம் மாநிலத்தின் நிதியொதுக்க கணக்குகளின் தணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இது அரசாங்கத்தின் ஒதுக்கீடு முன்னுரிமைகளை மதிப்பாய்வு செய்தல், அரசியலமைப்பு சட்ட விதிகளில் இருந்து விலகல்கள் மற்றும் வெளிப்படைத் தன்மையைப் பாதிக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கியதாகும்.

3.2 வரவு செலவு திட்ட நடைமுறை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 202வது பிரிவுக்கு இணங்க, ஒவ்வொரு நிதியாண்டிற்கும், அந்த ஆண்டிற்கான மாநிலத்தின் எதிர்நோக்கப்படும் வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கை, “ஆண்டு நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)” என்று அழைக்கப்படும். இந்த அறிக்கை மாநிலத்தின் சட்டமன்றம் முன் வைக்கப்பட வேண்டும். செலவினங்களின் மதிப்பீடுகள் ‘சாட்டப்பட்ட’ மற்றும் ‘அனுமதிக்கப்பட்ட’¹ என்ற வகையில் தனித்தனியாகக் காட்டப்படுகின்றன, மேலும் வருவாய் வகை செலவினங்கள் மற்ற செலவினங்களிலிருந்து வேறுபடுத்தி காட்டப்படுகின்றன. மாநில அரசுக்கு எந்தவொரு செலவினத்தையும் மேற்கொள்வதற்கு முன்பு சட்டமன்ற அங்கீகாரம் அவசியம் தேவை.

தமிழ்நாடு வரவு செலவு திட்ட கையேட்டின்படி, வரவு செலவு திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றில் மதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலகத்தின் துறைகளின் வழிகாட்டுதலுக்காக நிதித்துறை, விதிகளை வகுக்கிறது. இந்த விதிகள் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவை அங்கீகரிக்கப்பட்ட மானியங்களுக்குள் இருப்பதையும் உறுதி செய்கிறது. நிதித்துறை அரசின் முடிவுகளை உள்ளடக்கிய மதிப்பீடுகளை தொகுத்து பின்வருவனவற்றை தயாரிக்கிறது.

- (i) வரவு-செலவு திட்ட ஆண்டிற்கான நிதி நிலை குறித்த சுருக்க அறிக்கை
- (ii) வரவுகள் பற்றிய விரிவான மதிப்பீடுகள் மற்றும்
- (iii) மானியங்களுக்கான கோரிக்கைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் செலவினங்களின் விரிவான மதிப்பீடுகள்.

¹ சாட்டப்படும் செலவினம்: குறிப்பிட்ட நோக்கங்களுக்காக (உதாரணமாக அரசியல் சாசன அதிகாரிகளின் ஊதியம், கடன்களை திருப்பிச் செலுத்துதல் போன்றவை) மாநில சட்டமன்றத்தின் ஒட்டளிப்புக்கு உட்படாமல் மாநில தொகுதிநிதியால் சாட்டப்படும் செலவினம் ஆகும்.

அனுமதித்த செலவினம்: பிற செலவினங்கள் அனைத்தும் சட்டமன்ற ஒட்டளிப்புக்கு உட்பட்டவையாகும்.

தொகு நிதியிலிருந்து செலவு செய்யப்படும் இந்த மதிப்பீடுகள் அனுமதிக்கப்பட்ட மற்றும் சாட்டப்பட்ட செலவினங்களை உள்ளடக்கியதாகும். வரவு செலவு திட்டம் தயாரிக்க மாநிலத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் செயல்முறை பின்வரும் விளக்கப்படத்தில் தரப்பட்டுள்ளது.

வரவு-செலவு திட்ட நடைமுறை




CSS: மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள்; CS: மத்திய அரசு திட்டங்கள்; EAP: வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டமன்றத்தில் நிதியமைச்சரால் ஆண்டு வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

2023-24ல் மாநில சட்டமன்றம் ஒப்புதல் அளித்த மூல மற்றும் துணை ஒதுக்கீடுகள், செலவு மற்றும் சேமிப்புகள் பற்றிய விவரங்கள் விளக்கப்படம் 3.1ல் கொடுக்கப்பட்டுள்ளன.

விளக்கப்படம் 3.1: வரவு செலவு திட்டம் மற்றும் செலவின சுருக்கம்



3.3 மகளிருக்கான வரவு செலவு திட்டம்


மகளிருக்கான வரவு செலவு திட்ட அறிக்கை (அறிக்கை 13) என்பது வரவு செலவு திட்டத்தில், மகளிரை மையப் படுத்துவதற்கான ஒரு கருவியாகும். இதனால் முழு கொள்கை செயல்முறையிலும் பாலின கண்ணோட்டத்தை கருத்தில் கொள்ள உதவுகிறது.

தமிழ்நாடு அரசு (GoTN) 2018-19ம் ஆண்டு முதல் வரவு செலவு திட்ட ஆவணத்தின் ஒரு பகுதியாக GBSஐ வழங்குகிறது. இருப்பினும், பாலின பகுப்பாய்வு செய்து வரவு செலவு திட்டத்தில் ஒன்றிணைப்பதற்காக முன்மொழியப்பட்ட மகளிருக்கான வரவு செலவு திட்ட பிரிவுகள் அனைத்து துறைகளிலும் உருவாக்கப்படவில்லை.

தமிழக அரசால் அளிக்கப்படும் GBSல், மொத்த வரவு செலவு திட்டத்தில் மகளிருக்காக பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு விழுக்காட்டின் அடிப்படையில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பகுதி A (மகளிரை மட்டும் இலக்காக கொண்ட திட்டங்களில் 100 விழுக்காடு ஒதுக்கீடு), பகுதி B (பயனாளிகளை மையப்படுத்தி செயல்படுத்தப்படும் திட்டங்களில் 40 விழுக்காடு முதல் 99 விழுக்காடு வரை பெண்களை இலக்காகக் கொண்ட திட்டங்கள்) மற்றும் பகுதி C (தமிழக அரசின் மகளிர் பயன்பெறும் பிற திட்டங்கள் மற்றும் செலவுகள் - இதில் குறைந்தபட்சம் ஒதுக்கீடு 30 விழுக்காடு).

3.3.1 2023-24ம் ஆண்டு GBSன் கண்ணோட்டம்

2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டு கால GBSன் ஒப்பீடு விளக்கப்படம் 3.2ல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



(ஆதாரம்: அந்தந்த ஆண்டுக்குரிய மகளிர் வரவு செலவு திட்டம்)

2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் மகளிர் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் செய்யப்பட்ட செலவினம் 2021-22ல் 38.32 விழுக்காடு மற்றும் 2023-24ல் 40.82 என வேறுபட்டிருந்தன. GBS செலவினம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24ல் 11.71 விழுக்காடு என உயர்ந்திருந்தது. மேலும், இந்த ஆண்டுகளில், பகுதி A, B மற்றும் C திட்டங்களின் ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்ட அளவிற்குள் இருந்தது.

3.3.2 2023-24ம் ஆண்டின் GBSன் பகுப்பாய்வு

2023-24ம் ஆண்டின் GBSல் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியின் ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் அட்டவணை 3.1ல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

அட்டவணை 3.1: GBS 2023-24ன் பகுதி வாரியான விவரங்கள்

(₹ கோடியில்)

GBSன் பகுதிகள்	நிதி ஆண்டு 2023-24			
	துறைகளின் எண்ணிக்கை	திட்டங்களின் எண்ணிக்கை	2023-24ன் வரவு செலவு திட்ட ஒதுக்கீடு	GBS 2023-24ல் உள்ளடங்கிய தொகை
பகுதி A	11	140	15,528.78	15,528.78
பகுதி B	16	316	72,853.28	38,352.04
பகுதி C	--	23*	1,64,504.02	49,351.18
மொத்தம்		479	2,52,886.08	1,03,232.00

* திட்டங்களை செயல்படுத்தும் துறைகளின் எண்ணிக்கை

(ஆதாரம்: GBS அறிக்கை - 2023-24)

பகுதி Aன் கீழ் ஒதுக்கப்பட்ட 11 துறைகளில், சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்து துறையில் (₹14,568.01 கோடி) அதிகபட்சமாக 93.81 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 'மகளிர் உரிமை தொகை' திட்டத்திற்காக அதிகபட்சமாக ₹7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பகுதி Bல் உள்ள 16 துறைகளில் 'கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம்' துறைக்கு அதிகபட்ச ஒதுக்கீடாக 23.08 விழுக்காடும், (₹8,850.76 கோடி) மற்ற திட்டங்களில், பகுதி Bல் உள்ள பொது பொருளாதார சேவைகள்

துறையின் கீழ் 'சமூக பாதுகாப்பு வலை - உணவு பாதுகாப்பு - பொது விநியோக திட்ட ஆதரவு' என்ற திட்டத்திற்கு அதிகபட்சமாக ₹8,190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3.3.3 தணிக்கை குறித்துரைகள்

2023-24க்கான GBSஐ பகுப்பாய்வு செய்ததில் பின்வருவன தெரியவந்தன.

- மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட படிவமான அறிக்கை 13ன் படி GBS தயாரிக்கப்படவில்லை. தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2021-22ன் உள்ளபடியான செலவு, கடந்த ஆண்டான 2022-23ன் வரவு செலவு திட்ட மதிப்பீடு மற்றும் திருத்திய மதிப்பீடு காட்டப்படவில்லை. இதன் விளைவாக, மகளிருக்காக செய்யப்பட்ட உள்ளபடியான செலவினம் மற்றும் மகளிர் தொடர்பான திட்டங்களில் செய்யப்பட வேண்டிய செலவினம் குறித்து தணிக்கையால் பகுப்பாய்வு செய்யமுடியவில்லை. முந்தைய அறிக்கையிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் 2024-25 ஆம் ஆண்டில் GBSல் பரிந்துரைக்கப்பட்ட படிவம் பயன்படுத்தப்பட்டது.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் துறையால் சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்து பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திட்டம், நூறு சதவீதம் பெண்கள் சார்ந்த திட்டமாக இல்லாத போதும், இத்திட்டம் GBSன் 'பகுதி அ'ல் சேர்க்கப்பட்டுள்ளது.
- 100 சதவீத பெண்கள் சார்ந்த ஏழு² திட்டங்களுக்காக ₹358.23 கோடி வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுடன் மூல வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் இவை 2023-24 GBSல் பகுதி 'அ'ன் கீழ் சேர்க்கப்படவில்லை.
- பகுதி 'அ'ன் கீழ் 140 திட்டங்களில், 17 திட்டங்களுக்கு அடையாள ஒதுக்கீடு மட்டுமே தரப்பட்டிருந்தது. இதில் இணைப்பு 3.1ல் பட்டியலிடப்பட்டுள்ள 15 திட்டங்களில் இந்த அடையாள ஒதுக்கீடும் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. இந்த 15 திட்டங்களில், 'குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து' என்ற ஒரு திட்டத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் எவ்வித செலவும் செய்யப்படாமல் அடையாள ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது. 12 திட்டங்களில், கடந்த மூன்று முதல் ஏழு வருடங்களாக எவ்வித செலவினமும் மேற்கொள்ளப்படாமலேயே, அடையாள ஒதுக்கீடுகள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டன.

²

1. 'ஸ்வதார் கிரே திட்டத்தை அமல்படுத்துதல்', 2. 'மூவலூர் இராமாயிர்தம் அம்மையார் பெண் குழந்தைகள் உயர் கல்வி உத்தரவாத திட்டம்', 3. 'மனவளர்ச்சி குன்றிய வயது வந்த பெண்களுக்கான மறுவாழ்வு மையம் ஆரம்பித்தல்', 4. 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப் பிரிவு', 5. 'பால் உற்பத்தியாளர் பெண்கள் கூட்டுறவை உருவாக்குதல்', 6. 'பெண்கள் தொலைபேசி உதவி சேவை', 7. 'பெண்கள் பின் பராமரிப்பு மையம், வேலூர் உடன் இணைக்கப்பட்ட தொழில்துறை அலகுகள்'

- இணைப்பு 3.2ல் பட்டியலிடப்பட்ட பகுதி 'அ'ன் கீழ் வரும் 11 திட்டங்களில் மறு ஒதுக்கீடு செய்யும் வேளையில் முழுமையாக திரும்பப் பெறப்பட்டன.
- இணைப்பு 3.3ல் பட்டியலிடப்பட்ட, பகுதி 'அ'ன் கீழ் வரும் ஆறு திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட தொகையின் விழுக்காடு வரவு செலவு திட்ட செலவினத் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது.
- பகுதி 'ஆ'ன் கீழ் உள்ள 316 திட்டங்களில், 60 திட்டங்களில் ஒதுக்கீடு ஏதுமின்றியும், மற்றும் 15 திட்டங்களில் அடையாள ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் GBSன் கீழ் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 52 விழுக்காடு பெண்கள் பணிபுரியும் கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு GBS கீழ் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதுபோல உற்பத்தி துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்தும் (இந்திய உழைக்கும் பெண்கள் மொத்த எண்ணிக்கையில் 42 விழுக்காடு அளவு) முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்த போதிலும், தொழில் மற்றும் சுரங்கத்துறைக்கு குறைந்த அளவான (ஏறத்தாழ 1.51 விழுக்காடு ஒதுக்கீடு) முன்னுரிமை மட்டுமே தரப்பட்டது.
- வருடாந்திர தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2021-22ன்படி, வேளாண் மற்றும் அதனை சார்ந்த நடவடிக்கைகள் துறையில் 62.90 விழுக்காடு பெண்கள் இருந்த போதிலும், 2019-20ல் இருந்த 2023-24 வரை 7.03 விழுக்காடாக இருந்த பகுதி 'அ'ன் கீழ் வரும் 'வேளாண் மற்றும் அதனை சார்ந்த நடவடிக்கைகளுக்கான' ஒதுக்கீடு 0.41 விழுக்காடாக கணிசமாக குறைந்தது.
- பூப்பெய்திய மகளிருக்கான சுகாதார நல்வாழ்வு திட்டத்தில், 2022-23ல் பயன்படுத்தப்பட்ட 69.26 விழுக்காட்டிற்கு மாறாக 2023-24ல் 26.92 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும், கடந்த ஆண்டுகளில் செலவிடப்படாத ₹31.72 கோடி அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.

GBS 2023-24, திட்டமிடுதல், முன்னுரிமை மற்றும் மாநிலத்தில் பெண்கள் சார்ந்த திட்டங்களை செயற்படுத்துவதில் உள்ள முக்கியமான இடைவெளிகளை வெளிப்படுத்துகிறது. மகளிருக்கான வரவு செலவு திட்டத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை உருவாக்கிட, வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுதல், ஒதுக்கீடுகளை அதிகரித்தல் மற்றும் பெண்களுக்கான அதிகாரத்தின் மீதான கவனத்தை அதிகப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.


3.4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டத்திற்கான சிறப்பு கூறு அறிக்கை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் துணை திட்டம் (SCSP) மற்றும் பழங்குடியினர் துணை திட்டம் (TSP) ஆகியவை முறையே 1980-81 மற்றும் 1976-77 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. SCSP மற்றும் TSP ஆகியவற்றின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிட இனத்தவர் (20.01 விழுக்காடு) மற்றும் பழங்குடியினர் (1.17 விழுக்காடு) மக்கள் தொகைக்கேற்ற விகிதத்திலாவது ஆண்டு திட்ட செலவினத்தில் நிதி அளிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், ஆதிதிராவிட இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக- பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டில் விரிவான கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைதான் இவ்விரு திட்டங்களுக்குமான முதன்மை துறையாக நியமிக்கப்பட்டது. மாநில அளவில் SCSP மற்றும் TSPன் உருவாக்கம் மற்றும் செயலாக்கத்திற்காக, மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரியாக இத்துறையின் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசு, வரவு செலவு திட்டத்தில் SCSP மற்றும் TSP க்கான ஒதுக்கீடுகளை, முறையே சிறு தலைப்புகள் “789” மற்றும் “796” மூலம் மேற்கொள்கின்றது. இது தவிர, SCSP மற்றும் TSPக்கான இந்திய அரசின் CSS, வரவு செலவு திட்டத்தில் சிறு தலைப்புகள் முறையே “793” மற்றும் “794” மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

3.4.1 2023-24 ஆண்டு SCSP மற்றும் TSP பற்றிய கண்ணோட்டம்

2019-20லிருந்து 2023-24 வரை SCSP மற்றும் TSPன் ஆண்டு வாரியான ஒப்பீடு கீழே விளக்கப்படம் 3.3ல் தரப்பட்டுள்ளது.



(ஆதாரம்: அந்தந்த ஆண்டுகளுக்குரிய ஆதிதிராவிட இனத்தவர் துணை திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்டம்)

- 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டுகளின் SCSP மற்றும் TSP வரவு செலவு திட்ட ஆவண அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில், வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் SCSP மற்றும் TSP

வரவு செலவு திட்ட செலவின சராசரி முறையே 21.67 விழுக்காடு மற்றும்


2.08 விழுக்காடு என்று அறிய நேர்ந்தது. 2023-24ல் SCSP மற்றும் TSP யின் வரவு செலவு திட்ட செலவினம் முந்தைய ஆண்டை விட முறையே 3.85 விழுக்காடு மற்றும் 0.42 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

- ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்காக SCSPயின் கீழ் 15 துறை சார்ந்த பிரிவுகள் 265 திட்டங்களையும், பழங்குடியினர் மேம்பாட்டிற்காக TSP யின் கீழ் 14 துறை சார்ந்த பிரிவுகள் 246 திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. SCSPன் கீழ் சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்து துறைக்கு அதிகபட்ச ஒதுக்கீடாக 22.84 விழுக்காடு (₹3,899.82 கோடி) அளிக்கப்பட்டது. இதில் 'மகளிர் உரிமை தொகை' திட்டம் அதிகபட்ச ஒதுக்கீடாக ₹1,540 கோடி பெற்றது. TSPயின் கீழ் அதிகபட்சமாக ஆதிதிராவிட இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக 41.02 விழுக்காடு (₹654.70 கோடி) அளிக்கப்பட்டது. இதில் 'பள்ளிகள் திட்டம்' அதிகபட்ச ஒதுக்கீடாக ₹155.80 கோடி பெற்றது.

3.4.2 தணிக்கை குறித்துரைகள்

2023-24 ஆண்டிற்கான SCSP மற்றும் TSP ஆகியவற்றின் பகுப்பாய்வில் கீழ்க்கண்டவற்றை அறிய நேர்ந்தது:

- இந்திய அரசின் வரவு செலவு திட்ட ஆவண அறிக்கை எண் 10A மற்றும் 10Bல் பரிந்துரைக்கப்பட்டவாறு உரிய வடிவமைப்பில் SCSP மற்றும் TSP இரண்டுமே தயாரிக்கப்படவில்லை. மேலும் 2021-22 ஆண்டிற்கான உள்ளபடியான செலவினம், 2022-23 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடு மற்றும் திருத்திய மதிப்பீடு ஆகியவை அத்திட்டங்களில் முறையே குறிப்பிடப்படவில்லை.
- SCSP மற்றும் TSP கீழ் முறையே 62 மற்றும் 61 திட்டங்களுக்கு அடையாள ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.
- கடந்த ஐந்தாண்டுகளில் SCக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீடு, 2020-21ல் 16.12 விழுக்காடு மற்றும் 2023-24ல் 18.48 விழுக்காடுகளுக்கு இடையே மாறுபட்டிருந்தது. அதைப்போலவே, STக்கான ஒதுக்கீடு, 2021-22ல் 1.23 விழுக்காடு மற்றும் 2022-23ல் 1.44 விழுக்காடுகளுக்கு இடையே மாறுபட்டது. இவ்வாறு கடந்த ஐந்தாண்டுகளில் SC க்கான மூல ஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டிய 20.01 விழுக்காட்டை விட குறைவாகவே இருந்தது. எனினும், நீடித்த மேம்பாடு இலக்கு தரவு அறிக்கையில், வரவு செலவு திட்ட ஒதுக்கீடு 21.29 விழுக்காடு மற்றும் 21.95 விழுக்காடு என்ற வீச்சில் இருந்தது. இது கட்டாயமாக அளிக்கப்பட வேண்டிய விழுக்காட்டை விட அதிகமாகும்.
- 2019-20 முதல் 2023-24 வரை SCSP மற்றும் TSP கீழ் SC மற்றும் ST யின் ஆண்டு வாரியான செலவினம் விளக்கப்படம் 3.3(அ)ல் தரப்பட்டுள்ளது.



(ஆதாரம்: உரிய ஆண்டுகளுக்கான நிதிபொதுக்கக் கணக்குகள்)

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், SC க்கான உள்ளபடியான செலவினம், 12.65 விழுக்காடு (2022-23) மற்றும் 17.27 விழுக்காடு (2023-24)களுக்கு இடையே மாறுபட்டிருந்தது என்பதுடன் இக் காலக்கட்டத்தில் செலவினம் முழுமையாக செய்யப்படவில்லை என்பதையும் மேற்கண்டதன் மூலம் அறியலாம்.

- 2023-24 ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மூல வரவு செலவு திட்டத்தில் 'வேலையின்மை நிவாரணத்தொகை திட்டம் - வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்குதல்' திட்டத்தின் கீழ் SC மற்றும் ST க்காக முறையே ₹10.06 கோடி மற்றும் ₹0.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே SCSP மற்றும் TSPன் கீழ் கொண்டு வரப்படவில்லை.
- அரசு, 'மகளிர் உரிமை தொகை' திட்டத்தை ₹7,000 கோடி மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டின் அறிவித்தது. இம் மொத்த ஒதுக்கீடும் பொது திட்டக் கூறு ₹5,460 கோடி மற்றும் ஆதிதிராவிட இனத்தவர் திட்டக் கூறு ₹1,540 கோடி என அளிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான திட்ட ஒதுக்கீடு ஆரம்பத்தில் TSP கீழ் அளிக்கப்படாமல் விடுபட்டிருந்தாலும், பின்னர் துணை மதிப்பீடுகளில் (பிப்ரவரி 2024) அளிக்கப்பட்டது . இதன் விளைவாக பழங்குடியினர் பயனாளிகளுக்கு 'மகளிர் உரிமை தொகை' அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
- மாநில அரசு "தமிழ் நாடு அரசு கலப்பு திருமண உதவித் தொகை" திட்டத்திற்காக மாநிலத்தின் பங்காக ₹5.72 கோடி வரவு செலவுத் திட்டத்தில் அளித்தது. இத்தொகை முழுவதும் அந்த ஆண்டிலேயே செலவிடப்பட்ட போதும் SCSPன் கீழ் கொண்டு வரப்படவில்லை.

நூறு கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட SCSP திட்டங்களை ஆய்வு செய்ததில், இரண்டு திட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே செலவிடப்பட்டதை அட்டவணை 3.2ல் கீழே உள்ளவாறு கண்டறிய நேர்ந்தது.

அட்டவணை 3.2: 100 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பயன்பாட்டு விழுக்காடு

(₹ கோடியில்)

வரிசை எண்	திட்டங்கள்	வரவு செலவு திட்ட மதிப்பீடு	உள்ளபடியான செலவினம்	பயன்பாட்டு விழுக்காடு
1	மாநகராட்சி/நகராட்சிகளில் 'தூய்மை பாரதம் இயக்கம் 2.0' செயற்படுத்துதல்	273.00	27.70	10.15
2	பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் (PMFBY) காப்பீட்டு மானிய தவணைக்கான அரசின் பங்கு	575.64	212.98	37.00

(ஆதாரம்: வரவு செலவு திட்ட குறிப்பேடு இணைப்பு XX மற்றும் 2023-24 ஆண்டிற்கான நிதியொதுக்க கணக்குகள்)

வரவு செலவு திட்ட ஒதுக்கீடு ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்த 12 திட்டங்களில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளாமல் மொத்த தொகையும் திரும்பப்பெறப்பட்டது **அட்டவணை 3.3ல் விவரிக்கப்பட்டுள்ளது.**

அட்டவணை 3.3: ஆதிதிராவிட இனத்திற்கான திட்டங்களின் கீழ் ஒரு கோடிக்கும் மேல் இருந்த ஒதுக்கீடு முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.

(கோடியில்)

வரிசை எண்	மானிய எண்	கணக்கு தலைப்பு	விவரம்	வரவு செலவு திட்ட மதிப்பீடு
1	42	2501.06.793.UH	கிராம தொழில் முனைவோர் புத்தொழில் திட்டம் (SVEP)- மாநில பங்கு	1.67
2	42	2501.06.793.UD	கிராம தொழில் முனைவோர் புத்தொழில் திட்டம் (SVEP)	2.51
3	42	2501.06.793.UG	மகிளா கிஸான் சவுக்யகரன் பரியோஜனா (MKSP)- மாநில பங்கு	4.50
4	42	2501.06.793.UC	மகிளா கிஸான் சவுக்யகரன் பரியோஜனா (MKSP)	6.75
5	53	2230.03.793.AA	TN IPP நிலை 2ன் கீழ் இரட்டை அடுக்கு திறன் மேம்பாட்டு மையம்	9.36
6	43	2202.02.789.JO	பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்	9.70
7	19	2211.00.793.UF	சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க திட்டங்கள் - மாநில பங்கு	13.55
8	42	2515.00.793.UB	ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA) - மாநில பங்கு	14.86
9	19	2211.00.793.UC	சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க திட்டங்கள்	20.32
10	42	2515.00.793.UA	ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA)	22.29
11	42	2235.02.789.PC	சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு கிராம மாற்றம் திட்டம் (TNPVP நிலை II)	51.41

அத்தியாயம் III - வரவு - செலவு திட்ட மேலாண்மை

வரிசை எண்	மானிய எண்	கணக்கு தலைப்பு	விவரம்	வரவு செலவு திட்ட மதிப்பீடு
12	42	2216.03.789.JB	ஆதிதிராவிட இனத்தவருக்காக கான்கிரீட் வீடுகள் மேற்கூரையின் கட்டுமான செலவு	354.00

(ஆதாரம்: 2023-24 ஆண்டிற்கான நிதியொதுக்கக் கணக்குகள்)

₹100 கோடிக்கு மேல் ஒதுக்கீடு கொண்ட TSP திட்டங்களின் பகுப்பாய்வில், இரண்டு திட்டங்களில், கீழே அட்டவணை 3.4ல் விவரிக்கப்பட்டவாறு, 50 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியே செலவிடப்பட்டதை அறிய நேர்ந்தது.

அட்டவணை 3.4: 100 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பயன்பாட்டின் விழுக்காடு

(₹ கோடியில்)

வரிசை எண்	திட்ட விவரம்	வரவு செலவு மதிப்பீடு	உள்ளபடியான செலவு	பயன்பாட்டின் விழுக்காடு
1	ஆஜீவிகா திட்டம் (NRLM)	133.51	5.75	4.31
2	மாநகராட்சி/நகராட்சிகளில் தூய்மை பாரதம் இயக்கம் 2.0 செயல்படுத்துதல்	117.00	11.87	10.15

(ஆதாரம்: வரவு செலவு திட்ட குறிப்பேடு இணைப்பு XIII மற்றும் 2023-24 ஆண்டிற்கான நிதியொதுக்கக் கணக்குகள்)

வரவு செலவு திட்ட ஒதுக்கீடு ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்த நான்கு திட்டங்களில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளாமல் மொத்த தொகையும் திரும்பப்பெறப்பட்டது அட்டவணை 3.5ல் விவரிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 3.5: பழங்குடியினருக்கான திட்டங்களின் கீழ் ஒரு கோடிக்கும் மேல் இருந்த ஒதுக்கீடு முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.

(₹ கோடியில்)

மானிய எண்	கணக்கு தலைப்பு	விவரம்	வரவு செலவு திட்ட ஒதுக்கீடு
04	2225.02.796.KC	பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள்	12.40
04	4225.02.794.SA	குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் (PVTGs) மேம்பாடு	27.23
42	2515.00.794.UA	ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA)	8.26
42	2515.00.794.UB	ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA) – மாநில பங்கு	5.51

(ஆதாரம்: 2023-24 ஆண்டிற்கான நிதியொதுக்கக் கணக்குகள்)

2023-24 ஆண்டிற்கான SCSP மற்றும் TSP, ஆகியவற்றில் இணக்கம், ஒதுக்கீடு மற்றும் செயலாக்கத்தில் இடைவெளி காணப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்புகளை கடைபிடிப்பதை அதிகரித்தல், போதுமான ஒதுக்கீடுகளை உறுதி செய்தல், வரவு செலவு திட்ட செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளது, சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சிறுபான்மை குழுக்களின்

முன்னேற்றத்திற்கான வளர்ச்சியை அடைவதற்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

3.5 நிதியொதுக்க கணக்குகள்

ஒவ்வொரு நிதி ஆண்டிலும், நிதியொதுக்கீட்டு சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான அனுமதிக்கப்பட்ட மானியங்கள்³ மற்றும் சாட்டிய⁴ நிதியொதுக்கங்களுக்கு எதிராக அரசு செய்த செலவிற்கான கணக்குகள் நிதியொதுக்க கணக்குகள் எனப்படும். இக்கணக்குகள், வரவு – செலவு திட்ட நிலையிலான மூல ஒதுக்கீடுகள், துணை ஒதுக்கீடுகள், நிதி ஒப்படைப்புகள் மற்றும் மறுநிதியொதுக்கங்கள் ஆகியவற்றை காட்டுவதுடன், வரவு – செலவு திட்டத்தில் அனுமதித்தது மற்றும் சாட்டியது என்ற இரு இனங்கள் தொடர்பாகவும் நிதியொதுக்கீட்டு சட்டம் அனுமதித்த தொகைகளுக்கெதிராக பல்வேறு பணிகளுக்காக செய்யப்பட்ட உள்ளபடியான வருவாய் மற்றும் மூலதன வகை செலவுகளையும் காட்டுகின்றன. இவ்வகையில், நிதியொதுக்க கணக்குகள் நிதி பயன்பாடு பற்றி புரிந்துகொள்ள உதவி செய்து, நிதிக்கணக்குகளுக்கு இணை ஆவணங்களாக திகழ்கின்றன.

3.5.1 2023-24ல் மொத்த ஒதுக்கீடு, உள்ளபடியான செலவுகள் மற்றும் சேமிப்பு / மிகையின் சுருக்கம்

54 மானியங்கள் / இரண்டு நிதியொதுக்கங்களுக்கான வரவு செலவுத் திட்ட மொத்த ஒதுக்கீடு, விவரங்களுடன் அட்டவணை 3.6ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 3.6: 2023-24ல் அரசால் செயல்படுத்தப்பட்ட மானியங்கள்/நிதியொதுக்கங்களின் எண்ணிக்கை

(₹ கோடியில்)

வரிசை எண்	விவரம்	மானியம்/ நிதியொதுக்கங்களின் மொத்த எண்ணிக்கை	அனுமதிக்கப் பட்ட/ சாட்டிய செலவினத்திற்கான வகை	வருவாய்	மூலதனம்	வரவு செலவு திட்ட ஒதுக்கீடு	செலவு
அ	மானியங்கள்	54	அனுமதிக்கப்பட்டது/ சாட்டியது	54	43*	3,44,739.99	3,15,164.91
ஆ	நிதியொதுக்கங்கள்	2	சாட்டியது	1	1	1,02,148.26	98,420.81
மொத்தம் (அ+ஆ)						4,46,888.25	4,13,585.72

* நான்கு மானியங்களில் அடையாள ஒதுக்கீடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. (ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

³ மாநில சட்டமன்றத்தில் ஓட்டளிப்புக்கு உட்பட்டு குறிப்பிட்ட நோக்கங்களுக்கான கோரிக்கை மானியங்களுக்கான தொகை.

⁴ மாநில சட்டமன்றத்தில் ஓட்டளிப்புக்கு உட்படாமல் மாநில தொகுதியில் நேரடியாக சாட்டப்படும் செலவுகள்.

3.5.2 அனுமதிக்கப்பட்ட/சாட்டிய செலவினங்கள்

2019-20 முதல் 2023-24ம் ஆண்டு வரையிலான ஐந்து வருட காலகட்டத்திற்கான சாட்டிய மற்றும் அனுமதிக்கப்பட்ட மொத்த செலவினம் மற்றும் சேமிப்பு/மிகை பற்றிய விவரங்கள் அட்டவணை 3.7ல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை 3.7: சேமிப்பு/மிகையின் போக்குகள்

(₹ கோடியில்)

ஆண்டு	ஒதுக்கீடுகள்			செலவுகள்			நிகர சேமிப்பு (-)	
	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது	மொத்தம்	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது	மொத்தம்	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது
2019-20	2,36,358	51,995	2,88,353	2,10,349 (89)	50,910 (98)	2,61,259 (90.60)	(-) 26,009 (11)	(-) 1,084 (2)
2020-21	2,82,839	56,133	3,38,972	2,40,033 (85)	53,720 (96)	2,93,753 (86.66)	(-) 42,806 (15)	(-) 2,413 (4)
2021-22	2,84,539	65,201	3,49,740	2,56,920 (90)	62,442 (96)	3,19,362 (91.31)	(-) 27,619 (10)	(-) 2,759 (4)
2022-23	3,15,645	78,611	3,94,256	2,83,715 (90)	75,451 (96)	3,59,166 (91.10)	(-) 31,930 (10)	(-) 3,160 (4)
2023-24	3,43,615	1,03,273	4,46,888	3,14,095 (91)	99,491 (96)	4,13,586 (92.55)	(-) 29,520 (9)	(-) 3,782 (4)

அடைப்புக் குறிக்குள் உள்ள இலக்கங்கள் பயன்பாட்டின் விழுக்காட்டை குறிக்கும்
(ஆதாரம்: அந்தந்த ஆண்டுக்கான நிதியொதுக்க கணக்குகள்)

கடந்த ஐந்தாண்டுகளில் வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் 86.66 முதல் 92.55 விழுக்காடு வரை அரசு செலவு செய்தது. நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்ட மானியத்தில் 91 விழுக்காடும், சாட்டிய நிதியொதுக்கத்தில் 96 விழுக்காடும் பயன்படுத்தப்பட்டன. முந்தைய ஆண்டின் அனுமதிக்கப்பட்ட மானிய செலவினத்தை விட ஒரு சதவீதம் அதிகரித்தும் சாட்டிய செலவினத்தில் வேறுபாடு ஏதுமின்றியும் காணப்பட்டது.

3.5.3 வரவு செலவு திட்டத்தின் துல்லியதன்மை

உள்ளபடியான வருவாய் மற்றும் செலவினத்திற்கும், வரவு செலவு திட்டத்தில் எதிர்நோக்கப்பட்ட வருவாய் மற்றும் செலவினத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஆய்வு செய்வதே வரவு செலவு திட்டத்தின் துல்லியதன்மையாகும். மொத்த செலவின வெளியீடு மற்றும் செலவின அமைப்பு வெளியீ அடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் நம்பகத்தன்மையை உலக வங்கியின் பொது செலவினம் மற்றும் நிதி பொறுப்புடைமை (PEFA) அளவிடுகிறது.

3.5.3.1 மொத்த செலவினத்தின் வெளிப்பாடு

உள்ளபடியான செலவினத்தை முதலாவதாக ஒப்புதலளிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்துடன் ஒப்பிட்டு மொத்த செலவினத்தின் வெளியீடு மதிப்பிடப்படுகிறது. இது நிதி துல்லியத்தன்மையை அல்லது நடப்பாண்டில் எதிர்நோக்கப்பட்ட வருவாய் மற்றும் செலவினத்தின் துல்லியதன்மையை பிரதிபலிக்கும்.

அட்டவணை 3.8: மூல வரவு செலவு திட்டம் மற்றும் செலவுகளுக்கிடையேயான ஒப்பீடு
(₹ கோடியில்)

பிரிவு	மூல வரவு செலவு திட்டம்	உள்ளபடியான செலவு	மூல ஒதுக்கீட்டிற்கும் உள்ளபடியான செலவிற்கும் உள்ள வேறுபாடு*	மூல ஒதுக்கீட்டிற்கும் உள்ளபடியான செலவிற்கும் உள்ள வேறுபாட்டின் விழுக்காடு
வருவாய்	3,12,534.42	3,18,666.48	(+) 6,132.06	(+) 1.96
மூலதனம்	44,379.67	42,509.34	(-) 1,870.33	(-) 4.21

* உள்ளபடியான செலவு மூல ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தால், இலக்கங்கள் (+)ல் குறிக்கப்படும். உள்ளபடியான செலவு மூல ஒதுக்கீட்டை விட குறைவாக இருந்தால், இலக்கங்கள் (-)ல் குறிக்கப்படும்.

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

வருவாய் பிரிவில், மூல ஒதுக்கீட்டிற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் உள்ள ஒட்டுமொத்த வேறுபாடு 1.96 விழுக்காடாகும். இந்த வேறுபாட்டுக்கு, 47 மானியங்களில் 25 விழுக்காடு வரையும், இரண்டு மானியங்களில் 25 விழுக்காட்டுக்கு மேல் 50 விழுக்காடு வரையும் மற்றும் நான்கு மானியங்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் 100 விழுக்காடு வரையும் இரண்டு மானியங்களில் 100 விழுக்காட்டுக்கு மேலும் இருந்த வேறுபாடுகள் முக்கிய காரணமாகும்.

மூலதன பிரிவில், மூல ஒதுக்கீட்டிற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் உள்ள ஒட்டுமொத்த வேறுபாடு (-) 4.21 விழுக்காடாகும். இந்த வேறுபாட்டுக்கு, 11 மானியங்களில் 25 விழுக்காடு வரையும், எட்டு மானியங்களில் 25 விழுக்காட்டுக்கு மேல் 50 விழுக்காடு வரையும், 18 மானியங்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் 100 விழுக்காடு வரையும் மற்றும் ஆறு மானியங்களில் 100 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் இருந்த வேறுபாடுகள் முக்கிய காரணமாகும். எட்டு மானியங்களில் மூல ஒதுக்கீடு ஏதும் தரப்படவில்லை மற்றும் இரண்டு மானியங்களில் மொத்த ஒதுக்கீடும் திரும்பப்பெறப்பட்டது (கோரிக்கை மானிய எண் 15 - சுற்றுச்சூழல் மற்றும் கால மாறுபாடு துறை மற்றும் மானிய எண் 24 - சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை)

3.5.3.2 செலவின அமைப்பு வெளிப்பாடு

செலவின அமைப்பு வெளிப்பாடு, வரவு செலவு திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது வரவு செலவு திட்ட பிரிவுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் மறு ஒதுக்கீடுகள் செலவின அமைப்பில் வேறுபாட்டை உருவாக்குவதில் எத்தகைய பங்கு வகுக்கிறது என்பதை குறிப்பதாகும்.

அட்டவணை 3.9: திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் உள்ளபடியான செலவினத்திற்கு இடையிலான ஒப்பீடு
(₹ கோடியில்)

பிரிவு	மூல வரவு செலவு திட்டம்	திருத்தப்பட்ட மதிப்பீடு	உள்ளபடியான செலவு	உள்ளபடியான செலவினத்திற்கும் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் உள்ள வேறுபாடு*	திருத்தப்பட்ட மதிப்பீட்டில் உள்ளபடியான செலவினத்தின் வேறுபாடு விழுக்காடு
வருவாய்	3,12,534.42	3,17,483.64	3,18,666.48	(+) 1,182.84	(+) 0.37
மூலதனம்	44,379.67	42,531.68	42,509.34	(-) 22.34	(-) 0.05

* உள்ளபடியான செலவு மூல ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தால் இலக்கங்கள் (+) ல் குறிக்கப்படும். உள்ளபடியான செலவு மூல ஒதுக்கீட்டை விட குறைவாக இருந்தால் இலக்கங்கள் (-)ல் குறிக்கப்படும்.

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24 மற்றும் 2023-24 கோரிக்கை மானியங்கள்)

அந்தந்த மானியங்களுக்கு உரிய வருவாய் பிரிவில், உள்ளபடியான செலவினத்திற்கும் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த வேறுபாடு 0.37 விழுக்காடு ஆகும். இந்த ஒட்டுமொத்த வேறுபாட்டுக்கு 50 மானியங்களில் 25 விழுக்காடு வரையிலும், மூன்று மானியங்களில் 25 விழுக்காட்டுக்கு மேல் 50 விழுக்காடு வரையும், ஒரு மானியத்தில் 50 விழுக்காட்டுக்கு மேல் 100 விழுக்காடு வரையும், ஒரு மானியத்தில் 100 விழுக்காட்டிற்கு மேலும் இருந்த வேறுபாடுகளே காரணமாகும்.

மூலதன பிரிவில், திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் உள்ள ஒட்டுமொத்த வேறுபாடு (-) 0.05 விழுக்காடாகும். இந்த வேறுபாட்டுக்கு, 22 மானியங்களில் 25 விழுக்காடு வரையும், பத்து மானியங்களில் 25 விழுக்காட்டுக்கு மேல் 50 விழுக்காடு வரையும், மூன்று மானியங்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் 100 விழுக்காடு வரையும் மற்றும் ஒரு மானியத்தில் 100 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் உள்ள வேறுபாடுகள் முக்கிய காரணமாகும். ஏழு மானியங்களில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தரப்படவில்லை. இவற்றில் ஒரு மானியத்தில் மூல ஒதுக்கீடு தரப்பட்டிருந்தது. மேலும் மானிய எண் 17ல், மூல அல்லது திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் கீழ் ஒதுக்கீடு ஏதுமின்றி செலவு மேற்கொள்ளப்பட்டது.

3.6 நிதியொதுக்கம் மீதான தணிக்கை

நிதியொதுக்கங்கள் மீதான இந்திய தணிக்கை தலைவரின் தணிக்கை, பல்வேறு மானியங்களின் கீழ் உள்ளபடியே செய்யப்பட்ட செலவு நிதியொதுக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதியை ஒட்டி உள்ளதா மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் (பிரிவு 202) வழிவகைகளின் கீழ் சாட்டப்பட வேண்டிய செலவு அவ்வாறே சாட்டப்பட்டதா என்பவற்றை உறுதிப்படுத்த விழைகிறது. செய்யப்பட்ட செலவானது, சட்டங்கள், தொடர்புடைய விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுடன் ஒத்திருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த விழைகிறது.

3.6.1 வரவு செலவு திட்டம் மற்றும் கணக்கு வைப்பு முறையின் நம்பகத்தன்மை மீதான காண்புரைகள்

3.6.1.1 வரவு - செலவு திட்ட மானியம் காலாவதியாகாமல் இருக்க நிதியை எடுத்தமை

தமிழ்நாடு வரவு செலவு திட்ட கையேடு, பத்தி 178ன்படி, அரசு கணக்கிலிருந்து உடனடி தேவை இல்லாமல் பணம் எடுப்பது என்பது முறையற்றது ஆகும். மேலும், நிதிக் குறியீடு தொகுதி - Iன் பிரிவு 39ன் படி, நிதியாண்டின் முடிவில் அனைத்து ஒதுக்கீடுகளும் காலாவதியாகிவிடும். அதனை தவிர்க்க, கருவூலத்திலிருந்து பணம் எடுத்து அடுத்த ஆண்டில் செலவினங்களுக்காக பயன்படுத்தக் கூடாது.

நடப்பாண்டில், பணம் எடுத்து வழங்கும் அதிகாரிகளின் (DDO) வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட தொகைகள் நிதியொதுக்க கணக்கின் கீழ் செலவினமாக காட்டப்பட்டது, இணைப்பு 3.4ல் விவரிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்ளபடியான செலவினத்தையும் மீறி, செலவழிக்கப்படாமல் ₹8.26 கோடி DDOக்களின் வங்கி கணக்கில் இருந்தது. இது வழிமுறைகளை மீறிய செயலாகும் மற்றும் நிதி துறையின் வருவாய் வகை செலவினம் அந்த அளவிற்கு அதிகப்படுத்தப்பட்டு காட்டப்பட்டது. இது நிதியாண்டின் முடிவில் பணம் காலாவதியாகாமல் இருக்க தேவையில்லாமல் எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.

3.6.1.2 தேவையற்ற அல்லது மிகையான துணை மானியம்

2023-24ம் ஆண்டில் மூல ஒதுக்கீடு ₹4,13,639.78 கோடி மற்றும் துணை ஒதுக்கீடு ₹33,248.48 கோடி என்பவற்றுக்கெதிராக, ₹4,13,585.72 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு, ₹33,302.54 கோடி நிகர சேமிப்பு ஏற்பட்டது.

துணை ஒதுக்கீடுகளை சோதனை சரிபார்ப்பு செய்ததில், தேவையற்ற/ கூடுதலான/குறைவான ஒதுக்கீடுகளின் நேர்வுகள் தெரியவந்தன (இணைப்பு 3.5(அ), இணைப்பு 3.5(ஆ) மற்றும் இணைப்பு 3.6). இவை விவரமாக விளக்கப்படம் 3.4ல் காட்டப்பட்டுள்ளன.

விளக்கப்படம் 3.4: தேவையற்ற/ கூடுதலான/போதுமானதாக இல்லாத துணை ஒதுக்கீடுகள்

தேவையற்ற துணை ஒதுக்கீடுகள் (> ₹ 50 இலட்சம்) (26 மானியங்களின் கீழ் 81 நேர்வுகள்)	கூடுதலான துணை ஒதுக்கீடுகள் (>₹10 கோடி) (15 மானியங்களின் கீழ் 32 நேர்வுகள்)	போதுமானதாக இல்லாத துணை ஒதுக்கீடுகள் (>₹ 50 இலட்சம்) (28 மானியங்களின் கீழ் 51 நேர்வுகள்)
மூல ஒதுக்கீடு: ₹37,433.20 கோடி செலவு : ₹34,801.57 கோடி	மூல ஒதுக்கீடு: ₹4,589.78 கோடி செலவு : ₹ 8,557.57 கோடி	மூல ஒதுக்கீடு: ₹23,835.14 கோடி செலவு : ₹31,750.50 கோடி
துணை ஒதுக்கீடு (₹ 50 இலட்சத்திற்கும் மேலான நிகழ்வுகள்) ₹1,078.00 கோடி	துணை ஒதுக்கீடு (₹10 கோடிக்கும் மேலான நிகழ்வுகள்): ₹5,498.75 கோடி	துணை ஒதுக்கீடு (₹ 50 இலட்சத்திற்கும் மேலான நிகழ்வுகள்) ₹4,796.33 கோடி
செலவுபெறாத ஒதுக்கீடு : ₹2,631.63 கோடி எனவே, அனைத்து துணை ஒதுக்கீடுகளும் தேவையற்றதாயின (இணைப்பு 3.5(அ))	செலவுபெறாத ஒதுக்கீடு (₹10 கோடிக்கும் மேலான நிகழ்வுகள்) : ₹1,530.96 கோடி (இணைப்பு 3.5(ஆ))	கூடுதல் செலவினம் (₹50 இலட்சத்திற்கும் மேலான நிகழ்வுகள்: ₹3,119.04 கோடி (இணைப்பு 3.6))

செலவினம் மூல ஒதுக்கீட்டிற்குள் இருந்த போதிலும், துணை ஒதுக்கீடுகள் தேவையில்லாமல் கொடுக்கப்பட்டிருப்பது மேலே கூறப்பட்டவைகளிலிருந்து தெரிய வந்தது. மேலும், சில கணக்குத் தலைப்புகளில், மூல மற்றும் துணை ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாமல் கூடுதல் செலவுகளுக்கு வழிவகுத்தது. IFHRMS செயல்படுத்தப்பட்ட பின்பும், செலவின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வழிமுறை போதுமானதாக இல்லை.

3.6.1.3 தேவையற்ற/ மிகையான / போதுமானதாக இல்லாத மறுநிதியொதுக்கங்கள்

துணை மானியத்தை தவிர, ஒரு மானியத்திற்குள்ளே நிதியை மறுஒதுக்கீடு செய்ய மறுநிதியொதுக்கத்தை பயன்படுத்த முடியும். ஒரு மானியத்தினுள் அல்லது சாட்டப்பட்ட நிதியொதுக்கத்திற்குள், சேமிப்பு எதிர்நோக்கப்படும் ஒரு அலகிற்கான ஒதுக்கீட்டிலிருந்து கூடுதல் நிதி தேவைப்படும். மற்றொரு அலகிற்கு, ஒரே பிரிவின் கீழ், (வருவாய்-அனுமதிக்கப்பட்டது, வருவாய்-சாட்டப்பட்டது, மூலதனம்-அனுமதிக்கப்பட்டது, மூலதனம்-சாட்டப்பட்டது) நிதியை தகுதியுடைய அதிகார அமைப்பு மூலம் மாற்றுவது மறுநிதியொதுக்கம் ஆகும்.

எனினும், ஒரு துணை தலைப்பிலிருந்து மற்றொன்றிற்கு கணிசமான அளவில் மறுநிதியொதுக்கம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். செய்ய விடுபட்டவை மற்றும் தொலைநோக்கு பார்வையின்மையை

சரிசெய்வதற்காக மட்டுமே மறுநிதியொதுக்கம் செய்யும் முறையை பயன்படுத்துவது என்பது கூடாது.

வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டில் இருந்த துல்லியமின்மையை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், நிதி தேவையுள்ள பிற துறைகளுக்கு நிதி கிடைக்க விடாமல் செய்யும் வகையில், தேவையற்ற/ மிகையான/குறைவான மறுநிதியொதுக்கம் இருந்ததை, அட்டவணை 3.10 விளக்குகிறது.

அட்டவணை 3.10: 2023-24ல் ஆராயாது செய்யப்பட்ட மறுநிதியொதுக்கங்கள்

வரிசை எண்	விவரம்	கணக்குத் தலைப்புகளின் எண்ணிக்கை	மூல ஒதுக்கீடு (O)	துணை ஒதுக்கீடு (S)	மறுநிதி யொதுக்கம் (R)	இறுதி திருத்திய மானியம் (O+S+R)	தொகை (₹ கோடியில்)	பார்வை - இணைப்பு எண்
I	மிகையான/ போதுமானதாக இல்லாத மறுநிதியொதுக்கங்கள்							
1	₹2 கோடிக்கும் மேலுள்ள கூடுதல்கள்	29	45,541.49	192.82	4,476.26	50,210.57	1,003.14	3.7
2	₹2 கோடிக்கும் மேலுள்ள சேமிப்புகள்	33	36,148.11	369.92	(-) 761.53	35,756.51	(-) 918.26	3.8
II	தேவையற்ற மறுநிதியொதுக்கங்கள்							
3	செலவு ஏதுவுமில்லாமல் அல்லது மூல மற்றும் துணை ஒதுக்கீட்டிற்குள் செலவு இருந்து, மறுநிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படுவது	22	1,059.60	42.57	89.07	1,191.24	1,005.38	3.9
III	ஆராயாது செய்யப்பட்ட மறுநிதியொதுக்கங்கள்							
4	₹100 கோடிக்கும் மேலான ஒதுக்கீடுகள் முழுவதும் மறுநிதியொதுக்கம் மூலம் திரும்ப பெறப்பட்டவை	28	12,489.10	0.68	(-) 12,489.78	0	12,489.78	3.10
5	பெருந்தலைப்பு 8342ன் கீழ் வைப்புத் தொகைகள் மீதான வட்டி பொறுப்புகளுக்கான மீதான ஒதுக்கீடுகள் முழுவதும் திரும்ப பெறப்பட்டன	10	9.46	0*	(-) 9.46	0	0	3.11
6	இறுதி திருத்திய மானியம் இல்லாமல் செய்த செலவு	6	105.35	38.03	(-) 143.38	0	154.43	3.12

* அடையாள ஒதுக்கீடு ₹1,000

(ஆதாரம்: விரிவான நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

64 நிகழ்வுகளில், இணைப்பு 3.13ல் கூறப்பட்டுள்ளவாறு, முதல் மறுநிதியொதுக்கத்தில் ₹255.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டாவது நிதியொதுக்கத்தில் மூல மற்றும் துணை ஒதுக்கீடுகள் உட்பட ₹293.95 கோடியை திரும்ப பெறப்பட்டதன் விளைவாக செலவு ஏதுமில்லை.

இவ்வாறாக, மறுநிதியொதுக்கத்தின் தேவையை உறுதி செய்ய, தெளிவான செயல் முறை இல்லாதது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாக தெரிய வருகிறது. இதனால் தேவையில்லாத மறுநிதியொதுக்கமும் அதன் விளைவாக ஆண்டு முடிவில் தேவையற்ற சேமிப்புகள்/ஒப்புவிப்புகள் நிகழ்கின்றன.

மேலும், நிதித்துறை வெளியிட்ட மறுநிதியொதுக்க ஆணைகள் மீதான விரிவான கூர்ந்தாய்வில், மொத்தம் உள்ள 24,097 இனங்களுள் 4,932 இனங்களுக்கு (20.47 விழுக்காடு) கூடுதல் நிதி ஒதுக்கீடு/ஒதுக்கீட்டை திரும்ப பெற்றமைக்கு சரியான காரணங்கள் அளிக்கப்படாமல், “உள்ளபடியான தேவை”, “குறைந்த/கூடுதல் தேவை”, “உள்ளபடியான தேவையின் அடிப்படையில்” போன்ற தெளிவற்ற சொற்றொடர்கள் இடம்பெற்றிருந்ததை காட்டியது. இது தமிழ்நாடு வரவு செலவு திட்ட நடைமுறை நூல், பத்தி 151(ii) க்கு மாறானதாகும்.

இவ்வாறாக, பல்வேறு கட்டங்களில் ஆராயாது செய்யப்பட்ட மறுநிதியொதுக்கம் மற்றும் ஒதுக்கீடு இல்லாமல் செலவிடுதல் ஆகியவை, வரவு - செலவு திட்டம் மறுநிதியொதுக்கம் என்ற இரண்டு நிலைகளிலும் உட்கட்டுப்பாட்டு/ கண்காணிப்பு முறைமை வலுவற்று இருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே, மறுநிதியொதுக்கத்தின் தேவை மற்றும் தொகையை உறுதி செய்ய தெளிவான செயல் முறை இல்லாததால் தேவையில்லாத மறுநிதியொதுக்கம் மற்றும் அதன் விளைவாக ஆண்டு முடிவில் தேவையற்ற சேமிப்புகள்/ஒப்புவிப்புகள் நிகழ்கின்றன.

3.6.1.4 சட்டப்படியான அதிகாரமில்லாமல் செய்யப்பட்ட செலவு

ஒன்பது கணக்கு தலைப்புகளில், மூல வரவு செலவு திட்டத்திலோ அல்லது துணை மதிப்பீடுகளிலோ, எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது. இது சட்டசபையின் ஆணையின்றி திட்டங்களில் செலவினம் மேற்கொண்ட நிலையை உருவாக்கியது.

அட்டவணை 3.11: மறுநிதியொதுக்கம் மூலம் செய்யப்பட்ட ஒதுக்கீடு

(₹ இலட்சத்தில்)

வரிசை எண்	மானிய எண்	கணக்கு தலைப்பு	மறுநிதியொதுக்கம் மூலம் செய்யப்பட்ட ஒதுக்கீடு	உள்ளபடியான செலவினம்
1	05	3054.80.797.JD	15.20	15.20
2	06	2403.00.794.SB	2.76	2.76
3	07	4405.00.104.JK	1.30	1.30
4	19	2210.01.001.AB (C)	2.09	2.09
5	19	2210.01.110.AA (C)	0.15	0.15
6	21	5054.04.800.JC	11.10	11.10
7	35	2062.00.105.AC	0.90	0.90
8	54	4406.02.793.UF	6.84	6.84
9	56	2049.03.117.AN (C)	2.08	2.08
		மொத்தம்	42.42	42.42

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

3.6.1.5 செலவிடப்படாத தொகை, ஒப்படைக்கப்பட்ட நிதியொதுக்கங்கள் மற்றும்/அல்லது பெருமளவிலான சேமிப்புகள்/ஒப்படைப்புகள்

எதிர்பார்க்கக்கூடிய எந்த ஒரு செலவுக்கும் வரவு-செலவு திட்டத்தில் இடமளித்து, தேவையான அளவு மட்டுமே அவற்றுக்கு நிதி ஒதுக்கவும் வேண்டும் என்பது மதிப்பிடும் அலுவலர்கள் அனைவருக்குமான அடிப்படை விதி ஆகும். இக்காரணத்திற்காக, செலவிடப்படாமல் போகக்கூடிய நிதி ஒதுக்கீடு கூடிய விரைவில் ஒப்படைப்பாக தெரிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லையெனில், நிதி கிடைத்திருந்தால் அதை செலவிட்டிருக்கக்கூடிய துறைகளுக்கு அது கிடைக்காமல் போகும். ஒப்படைப்புகள் பொதுவாக மார்ச் மாதத்தில் செய்யப்படுகின்றன. நிகழ்ந்துள்ள செலவின் மீதான கண்காணிப்பும், முந்தைய மாத செலவினத்தின் மீதான கவனமும், கட்டுப்பாட்டு அலுவலர், தனது இறுதியான நிதி தேவையை கூடிய வரை துல்லியத்தன்மையுடன் மதிப்பிடுவதற்கு உதவும். சேமிப்பு தொகைகளை வருங்காலத்தின் கூடுதல் நிதி தேவைக்காக ஒதுக்கி வைக்கக்கூடாது.

பெருமளவிலான சேமிப்புகள் மற்றும் ஒப்புவிப்புகள் ஏற்பட்ட நேர்வுகள் பின்வரும் பத்திகளில் விளக்கப்பட்டுள்ளன.

(அ) 2023-24ல் பெரிய சேமிப்புகள் நிகழ்ந்த மானியங்கள்

பல்வேறு மானியங்களின் கீழ் தலா ₹100 கோடி அளவிற்கு மேல் சேமிப்பு இருந்த 41 நேர்வுகளில் மொத்தம் ₹31,217.00 கோடி அளவுக்கு (இணைப்பு 3.14ல் விவரிக்கப்பட்டவாறு) சேமிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில், தலா ₹10 கோடி அளவுக்கு மேலாக நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 50 விழுக்காட்டிற்கு குறைவான பயன்பாடு இருந்த 11 மானியங்கள் மற்றும் 20 விழுக்காட்டிற்கு குறைவாக இருந்த இரண்டு மானியங்கள் பற்றிய விவரங்கள் அட்டவணை 3.12ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 3.12: ₹10 கோடிக்கும் மேலான மானியம்/நிதி ஒதுக்கங்களில் 50 விழுக்காட்டிற்கு சமமாக அல்லது குறைவான பயன்பாடு இருந்த மானியங்கள்

(₹ கோடியில்)

வ எண்	மானிய எண்	விவரம்	மொத்த ஒதுக்கீடு	உள்ளபடியான செலவு	பயன்பாட்டின் விழுக்காடு
		வருவாய்			
1	15	சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு (சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை)	128.77	53.26	41.36
2	27	தொழில்கள், முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத் துறை	2,063.79	819.19	39.69
3	36	திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை	408.08	155.57	38.12

2023-2024 ஆண்டிற்கான மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கை, தமிழ்நாடு


வ எண்	மானிய எண்	விவரம்	மொத்த ஒதுக்கீடு	உள்ளபடியான செலவு	பயன்பாட்டின் விழுக்காடு
		முதலீடு			
4	06	கால்நடைத்துறை (கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)	141.08	66.17	46.90
5	09	பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை	352.33	44.70	12.69
6	13	உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சுஷ்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை)	301.14	103.61	34.41
7	16	நிதித் துறை	390.03	151.60	38.87
8	23	தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் (உள்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை)	80.00	27.41	34.26
9	44	குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை.	10.00	5.00	50.00
		கடன்			
10	14	எரிசக்தி துறை	2,241.95	955.78	42.63
11	22	காவல் (உள்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை)	21.55	3.88	18.00
12	27	தொழில்கள், முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத் துறை	700.63	242.33	34.59
13	44	குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை	150.00	69.36	46.24

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

2023-24ல் மானியங்கள் பயன்பாட்டு விழுக்காடு அடிப்படையில் தொகுக்கப்பட்டு அதன் மொத்த சேமிப்பு பற்றிய விவரங்கள் விளக்கப்படம் 3.5ல் கொடுக்கப்பட்டுள்ளது.

விளக்கப்படம் 3.5: மானியங்கள்/நிதியொதுக்கங்கள் எண்ணிக்கை சேமிப்பு விழுக்காடு அடிப்படையில் தொகுக்கப்பட்டு அதன் மொத்த சேமிப்பு பற்றிய விவரங்கள்

(₹ கோடியில்)



இவ்வாறாக, பெரிய அளவிலான சேமிப்புகள், வரவு செலவு திட்ட செயல்பாட்டில் உள்ள குறைபாட்டையும் மானியம் அல்லது நிதியொதுக்கத்தின் செயலாக்கத்திலுள்ள குறைபாடுகளையும் குறிக்கிறது.

(ஆ) சேமிப்புகளை ஒப்படைத்தல்


தமிழ்நாடு வரவு-செலவு திட்ட நடைமுறை கையேடு பத்தி 140ன் படி, நிதியை செலவிடும் துறைகள், மானியங்கள்/நிதியொதுக்கங்களை அல்லது அவற்றில் ஒரு பகுதியை, சேமிப்பு எதிர்நோக்கப்பட்டவுடன், நிதித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

நடப்பாண்டில், ₹33,302.54 கோடி மொத்த சேமிப்பில் ₹33,439.82 கோடி ஒப்படைக்கப்பட்டது. இறுதி நாளன்று (31 மார்ச் 2024) ஒப்படைக்கப்பட்ட ₹14,856.21 கோடி (நிகரம்) தொகை விளக்கப்படம் 3.6ல் தரப்பட்டுள்ளது. மொத்தம் ₹15,543.60 கோடி (இணைப்பு 3.15) மதிப்புள்ள 101 நேர்வுகள் தலா ₹10 கோடி தொகைக்கு மேற்பட்ட மதிப்புடையவை ஆகும். இது போதுமான நிதி கட்டுப்பாடுகள் இல்லை என்பதையே உணர்த்துகிறது.

மேலும் சேமிப்பை விட ஒப்படைப்பது அதிகமாக இருந்த நேர்வுகளில், நிதியாண்டின் இறுதியில் மறுநிதியொதுக்கத்தின் போது ஒப்படைக்கப்பட வேண்டிய சேமிப்பின் சரியான அளவை, துறைகளால் உறுதி செய்ய இயலவில்லை. வருவாய் கணக்கின் கீழ் 14 அனுமதிக்கப்பட்ட மானியங்கள், மற்றும் கடன்கள் கீழ் மூன்று மானியங்களில் ஏற்பட்ட ₹429.08 கோடி சேமிப்பு இணைப்பு 3.16ல் உள்ளவாறு ஒப்படைக்கப்படவில்லை. வருவாய் பிரிவின் கீழ் ஒன்பது மானியங்கள் / நிதியொதுக்கங்கள், மூலதன பிரிவின் கீழ் 11 மானியங்கள் மற்றும் கடன் பிரிவின் கீழ் இரண்டு மானியங்கள் ஆகியவற்றில் இணைப்பு 3.17ல் பட்டியலிடப்பட்டவாறு, சேமிப்பை விட ஒப்படைப்புகள் அதிகமாக இருந்தன. இது, IFHRMSஐ நடைமுறைப்படுத்திய பிறகும் கூட, நிதித் துறையிடம் போதிய கட்டுப்பாடு இல்லாததை சுட்டிக்காட்டுகிறது.

விளக்கப்படம் 3.6 : 2023-24க்கான சேமிப்புகள் மற்றும் ஒப்படைப்புகள்

(₹ கோடியில்)



(இ) வரவு செலவுத் திட்ட பயன்பாடு

பயன்பாட்டு விழுக்காட்டின் அடிப்படையில் பிரிவுகளாக தொகுக்கப்பட்ட மானியங்கள்/ நிதியொதுக்கங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு பிரிவிலும் நேர்ந்த சேமிப்புகளும் கீழே உள்ள அட்டவணை 3.13ல் கொடுக்கப்பட்டுள்ளன:

அட்டவணை 3.13: மானிய/நிதியொதுக்கத்தின் பயன்பாடு

பயன்பாட்டு விழுக்காடு	0 முதல் 50 விழுக்காடு வரை	50 முதல் 70 விழுக்காடு வரை	70 முதல் 90 விழுக்காடு வரை	90 முதல் 100 விழுக்காடு வரை
மானியங்களின் எண்ணிக்கை	2	2	23	29
சேமிப்புகள் (₹ கோடியில்)	2,072.89	297.92	12,422.78	18,508.95

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

இவ்வாறு, பெரிய அளவிலான சேமிப்புகள் வரவு செலவுத் திட்ட செயல்பாட்டில் உள்ள குறைபாட்டையும் மானியம் அல்லது நிதியொதுக்கத்தின் பயன்பாட்டில் உள்ள குறைபாடுகளையும் குறிக்கிறது.

(ஈ) தொடர் சேமிப்புகள்

கடந்த ஐந்தாண்டுகளில், இணைப்பு 3.18ல் கூறப்பட்டுள்ளவாறு, மொத்த ஒதுக்கீட்டில் ஐந்து விழுக்காட்டிற்கும் மேலான தொடர்ந்த சேமிப்பு, 24 மானியங்கள்/ நிதியொதுக்கங்களில் ஏற்பட்டது. 2023-24ல் வருவாய் பிரிவில் சேமிப்பின் விழுக்காடு 5.40 முதல் 100 வரையிலும், மூலதன பிரிவில் 7.21 முதல் 65.60 விழுக்காடு வரையிலும் இருந்தது.

கடந்த ஐந்தாண்டு காலம் முழுவதும் மானியங்களில் தொடர்ச்சியாக சேமிப்பு இருந்ததை இணைப்பு 3.18 காட்டுகிறது. முந்தைய தணிக்கை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இப் பிரச்சனைகள் தொடர்கின்றன.

இவ்வாறாக, உள்ளபடியான தேவையை ஆராயாமல், குறைபாடுள்ள வரவு செலவுத் திட்டத்தால் கூடுதல் ஒதுக்கீடு செய்து பின்னர் அவை மறுநிதியொதுக்கம் மூலம் திரும்ப பெறப்படுகிறது. இதனால், அந்த வருடத்தில் தேவைப்படும் மற்ற துறைகள்/திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.

3.6.1.6 மிகை செலவும் அதன் முறைப்படுத்தலும்

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 205(1)(b)ன் படி, ஒரு மானியம்/நிதியொதுக்கத்தின் கீழ் ஏற்பட்ட மிகை செலவு மாநில சட்டமன்றத்தின் மூலம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு கட்டாயமாகும். மிகை செலவை முறைப்படுத்த ஒரு காலக்கெடுவை இப்பிரிவு குறிப்பிடாவிட்டாலும், நிதியொதுக்க கணக்குகளை பொது கணக்குகள் குழு விவாதித்த பின் மிகை செலவுகள் முறைப்படுத்தப்படுகின்றன.

(அ) ஒதுக்கீட்டை விட மிகை செலவு

நிதி ஒதுக்கீட்டை விட அதிகமான செலவினம் மேற்கொள்வது, சட்டசபை ஒப்புதல் பெற வேண்டிய தேவையை மீறுவதுடன் குறைபாடுள்ள திட்டமிடலைக் காட்டுகிறது. வரவு செலவு திட்ட செலவுகளை சுவர்ந்து கண்காணிப்பதன் மூலம் இத்தகைய நிலையை தவிர்க்கலாம். இந்த ஆண்டு, நான்கு மானியங்களில் மொத்த மானிய ஒதுக்கீட்டை விட செலவினம் அதிகரித்ததால், முறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. விவரங்கள் கீழே அட்டவணை 3.14ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 3.14: ஒதுக்கீட்டை விட அதிகமாக செலவிடப்பட்ட மானியங்கள்

(₹ கோடியில்)

வ. எண்	மானிய எண்	மானிய விவரம்	பிரிவு	மூல ஒதுக்கீடு	துணை ஒதுக்கீடு	மொத்த ஒதுக்கீடு	உள்ளபடியான செலவு	அதிகம்
1	17	கைத்தறி மற்றும் ஜவுளி (கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை) (அனுமதிக்கப்பட்டது)	வருவாய்	1,15,144.05	28,971.44	1,44,115.49	1,44,190.63	75.14
2	19	சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை (சாட்டியது)	வருவாய்	46.43	14.76	61.19	62.43	1.24
3	10	வணிக வரிகள் (வணிக வரி மற்றும் பதிவுத் துறை) (அனுமதிக்கப்பட்டது)	கடன்கள்	40.00	60.00	100.00	103.22	3.22
4	43	பள்ளி கல்வித் துறை (அனுமதிக்கப்பட்டது)	கடன்கள்	40.00	0.00	40.00	56.73	16.73

(ஆ) முறைப்படுத்தப்பட வேண்டிய மிகை செலவு

அட்டவணை 3.15ல் கூறப்பட்டுள்ளவாறு, 2019-20 முதல் 2022-23 காலகட்டத்தில் நேர்ந்த மிகை செலவான ₹968.12 கோடி மாநில சட்டமன்றத்தால் முறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது (ஆகஸ்ட் 2024).

அட்டவணை 3.15: கடந்த ஆண்டுகளில் மிகை செலவினம் செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டியவை

ஆண்டு	மானிய எண்/ நிதியொதுக்கம்	முறைப்படுத்தப்பட வேண்டிய மிகை செலவு (₹ கோடியில்)	முறைப்படுத்துதலின் நிலை
(1)	(2)	(3)	(4)
2019-20	13, 40, 41, 43, 48	942.00	இரண்டு மானியங்களுக்கான விளக்க குறிப்பு (13 மற்றும் 43) பெறப்படவில்லை.
2020-21	27	20.87	மானியத்திற்கான விளக்க குறிப்பு பெறப்பட்டுள்ளது மற்றும் பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
2021-22	34, 35, 44, 51	5.24	மூன்று மானியங்களுக்கான விளக்ககுறிப்பு பெறப்படவில்லை. (எண் 34, 35 & 51) மற்றும் கணக்கு குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
2022-23	51	0.01*	முறைப்படுத்தல் நிலுவையில் உள்ளது.
	மொத்தம்	968.12	

* ₹50,000

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள்)

மானியங்களில் செய்யப்பட்ட மிகை செலவை சட்டசபையில் முறைப்படுத்த மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.6.2 வரவு – செலவு திட்டம் மற்றும் கணக்குவைப்பு முறையின் செயல்திறன் குறித்த குறிப்புகள்

3.6.2.1 வரவு-செலவு திட்ட மதிப்பீடு மற்றும் எதிர்பார்ப்பிற்கும் உள்ளபடியானவற்றுக்கும் இடையேயான இடைவெளி

நிதி சார்ந்த பல்வேறு குறியீடுகளை எய்துவதற்கு, வரி நிர்வாகம்/ பிற வரவு மற்றும் பொது செலவு ஆகியவற்றின் மீது திறனுள்ள மேலாண்மை இன்றியமையாதது. உண்மை நிலைக்கு பொருந்தாத கருத்துருக்கள் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு, செலவு கண்காணிப்பு முறையில் குறைபாடுகள், வலுவற்ற திட்ட செயல்பாட்டு திறன்கள், வலுவற்ற உள்கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு அமைகிறது. சில துறைகளில் ஏற்படும் அளவுக்கதிகமான சேமிப்பு, நிதி கிடைத்திருந்தால் பயன்படுத்தியிருக்கக்கூடிய பிற துறைகளுக்கு நிதி கிடைக்கவிடாமல் செய்கிறது.


2023-24 ஆண்டில் வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டுடன் (மூல மற்றும் துணை ஒதுக்கீடுகள்) ஒப்பிட்ட வகையில் உள்ளப்படியான செலவின் சுருக்கம் அட்டவணை 3.16ல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 3.16: மூல/துணை ஒதுக்கீடுகளுக்கெதிராக உள்ளபடியான செலவின் நிலை
(₹ கோடியில்)

செலவின் தன்மை	மூல மானியம்/ நிதி பொதுக்கம்	துணை மானியம் / நிதி பொதுக்கம்	மொத்தம்	உள்ள படியான செலவு	நிறு சேமிப்பு	ஒப்படைக்கப்பட ட தொகை	31 மார்ச் அன்று ஒப்படைக்கப் பட்ட தொகை	ஒப்படைப்பு செலவு மட்ட மேற்பின் விழுக்காடு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9) = ((7) / (6)) x 100
அனுமதிக்கப்பட்டது								
I வருவாய்	2,53,664.83	27,740.69	2,81,405.52	2,63,146.48	(-) 18,259.04	(-) 18,133.86	(-) 10,228.89	99.31
II மூலதன வகை	44,355.53	4,382.18	48,737.71	42,103.26	(-) 6,634.45	(-) 6,859.72	(-) 3,709.92	103.40
III கடன்களும் முன்பணங்களும்	12,899.98	571.64	13,471.62	8,845.11	(-) 4,626.51	(-) 4,616.63	(-) 263.65	99.79
மொத்தம்- அனுமதிக்கப்பட்டது	3,10,920.34	32,694.51	3,43,614.85	3,14,094.85	(-) 29,520.00	(-) 29,610.21	(-) 14,202.46	100.31
சாட்டியது								
IV வருவாய் வகை	58,869.59	170.11	59,039.70	55,520.00	(-) 3,519.70	(-) 3,566.78	(-) 619.21	101.34
V மூலதன வகை	24.14	383.70	407.84	406.08	(-) 1.76	(-) 1.76	(-) 1.76	100.00
VI பொது கடன் மீள செலுத்துதல்	43,825.71	0.15	43,825.86	43,564.79	(-) 261.07	(-) 261.07	(-) 32.78	100.00
மொத்தம்- சாட்டியது	1,02,719.44	553.96	1,03,273.40	99,490.87	(-) 3,782.53	(-) 3,829.61	(-) 653.75	101.24
எதிர்பாரா செலவு நிதிக்கு ஒதுக்கீடு (ரேதனம் கிருத்தால்)	--	--	--	--	--	--	--	--
பெரு மொத்தம்	4,13,639.78	33,248.47	4,46,888.25	4,13,585.72	(-) 33,302.53	(-) 33,439.82	(-) 14,856.21	100.41

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வரவு செலவு திட்ட பயன்பாடு விளக்கப்படம் 3.7ல் காட்டப்பட்டுள்ளது.



(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்குரிய நிதியொதுக்க கணக்குகள்)

நடப்பாண்டில் பயன்பாட்டின் விழுக்காடு 1.45 விழுக்காடு உயர்ந்து 92.55 விழுக்காடாக இருந்தது.

54 மானியங்கள் மற்றும் இரண்டு நிதியொதுக்கங்களின், 2023-24ம் ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீடு, செலவு மற்றும் சேமிப்பு/மிக்கையின் சுருக்கம் அனுமதிக்கப்பட்ட/சாட்டிய வகைகளுக்கான பிரிவு விவரங்களுடன் அட்டவணை 3.17ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 3.17: வரவு செலவு திட்டத்தின் சுருக்கம்

(₹ கோடியில்)

வரவு செலவு திட்ட ஒதுக்கீடு		செலவு		சேமிப்பு (-)		மிக்கை (+)	
அனுமதிக்கப் பட்டது	சாட்டியது	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது	அனுமதிக்கப் பட்டது	சாட்டியது
3,43,614.85	1,03,273.40	3,14,094.85	99,490.87	(-) 29,520.00	(-) 3,782.54	0.95	0.01

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

மொத்த துணை ஒதுக்கீட்டான ₹33,248.48 கோடியை விட மொத்த சேமிப்பு அதிகமாக (₹33,302.504 கோடி) இருந்தது. மறு நிதியொதுக்கம் மூலமாக அளிக்கப்பட்ட கூடுதல் ஒதுக்கீடு பயன்படுத்தப்படவில்லை என்பது வரவு செலவு மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பிரதிபலிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் நேர்ந்த செலவுகளின் போக்குகள் மூல மற்றும் திருத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டு அட்டவணை 3.18ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை : 3.18: 2019-24 காலகட்டத்தில் உள்ள மொத்த வரவு செலவு திட்டம், திருத்திய மதிப்பீடு மற்றும் உள்ளபடியான செலவினம் ஆகியவற்றின் போக்குகள்


(₹ கோடியில்)

	2019-20	2020-21	2021-22	2022-23	2023-24
மூல ஒதுக்கீடு	2,68,501.58	3,04,954.44	3,35,288.14	3,64,107.02	4,13,639.78
துணை ஒதுக்கீடு	19,851.68	34,018.02	14,451.49	30,148.70	33,248.48
மொத்த வரவு செலவு திட்டம் (TB)	2,88,353.26	3,38,972.45	3,49,739.63	3,94,255.72	4,46,888.26
திருத்திய மதிப்பீடு (RE)	2,70,255.50	3,29,034.84	3,20,375.66	3,48,450.41	4,12,976.84
உள்ளபடியான செலவு (AE)	2,61,259.87	2,93,753.73	3,19,361.82	3,59,166.33	4,13,585.72
சேமிப்பு	(-) 27,093.40	(-) 45,218.72	(-) 30,377.81	(-) 35,089.39	(-) 33,302.54
மூல ஒதுக்கீட்டில் துணை ஒதுக்கீட்டின் விழுக்காடு	7.39	11.16	4.31	8.28	8.04
ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்த சேமிப்பு/ மிக்கையின் விழுக்காடு	9.40	13.34	8.69	8.90	7.45
TB-RE	18,097.76	9,937.61	29,363.97	45,805.31	33,911.42
RE-AE	8,995.64	35,281.11	1,013.84	(-)10,715.92	(-) 608.88
(TB-RE) TBல் விழுக்காடு	6.28	2.93	8.40	11.62	7.59
(RE-AE) TBல் விழுக்காடு	3.12	10.41	0.29	(-)2.72	(-) 0.14

(ஆதாரம்: அந்தந்த வருடத்திய நிதியொதுக்க கணக்குகள் மற்றும் ஆண்டு நிதி அறிக்கைகள்)


திருத்திய மதிப்பீட்டிற்கும், உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே உள்ள மாறுபாடு கடந்த ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டாலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்து காணப்பட்டது. அதே வேளையில், மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்த சேமிப்பின் விழுக்காடு முந்தைய ஆண்டை விட சற்று குறைந்து காணப்பட்டது. மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை விட திருத்திய மதிப்பீடு தொடர்ந்து குறைவாக காணப்பட்ட வேளையில், உள்ளபடியான செலவினம் 2022-23ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தது. மேலும், உள்ளபடியான செலவினம் மூல வரவு செலவு திட்டத்தை விட குறைவாகவே இருந்ததால் துணை ஒதுக்கீடுகள் தேவைப்படவில்லை. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில், மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டிற்கும் உள்ளபடியான

செலவினத்திற்கும் இடையே உள்ள இடைவெளி விளக்கப்படம் 3.8ல் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து காணப்படும் இக்குறைபாடுகள் வரவு செலவு திட்ட தயாரிப்பில் உள்ள குறைபாட்டைக் குறிக்கிறது.



4,900 துணை தலைப்புகளில், நிதியொதுக்க கணக்குகளில் 1,568 துணை தலைப்புகளில் மிகை / சேமிப்பு பற்றிய குறித்துரைகள் உள்ளன. சேமிப்பு/மிகை வேறுபாட்டிற்கான காரணங்கள் 1,174 துணை தலைப்புகளுக்கு மட்டுமே பெறப்பட்டன என்பது விளக்கப்படம் 3.9ல் காட்டப்பட்டுள்ளது.

விளக்கப்படம் 3.9: ஒதுக்கீடு கணக்குகளில் உள்ள விளக்கம்



3.6.2.2 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெரிய கொள்கை முடிவுகள் மற்றும் அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான உள்ளபடியான நிதி ஒதுக்கீடு

2023-24 வரவு செலவு திட்ட உரையில் மாநில அரசு நிறைய கொள்கை முடிவுகளை அறிவித்தது. மாநில வரவு செலவு திட்டத்தை பகுப்பாய்வு செய்ததில், பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை மற்றும் ஏராளமான அறிவிப்புகள் ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறிய நேர்ந்தது. பெரும்பாலான அறிவிப்புகள், நடைமுறையில் உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்டிப்பாகவோ இருந்தன. தகுதியுள்ள குடும்பங்களின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் “மகளிர் உரிமை தொகை” மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான “முதலமைச்சரின் காலை உணவு திட்டமும்” பொதுமக்களின் கவனத்தைப்

பெற்றதுடன் நிதி ஒதுக்கீட்டையும் முழுமையாக பயன்படுத்திய சில வரவேற்பு மிக்க திட்டங்களாகும்.

கல்வித் துறையின் முக்கிய கொள்கை அறிவிப்புகளான “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்”, “எண்ணும் எழுத்தும்” மற்றும் “நான் முதல்வன்” போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், “தமிழ்நாடு உலக புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH)” ₹120 கோடி திட்ட முதலீட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், எவ்வித செலவும் செய்யப்படாமல் மறு நிதியொதுக்கத்தில் வரவு செலவு திட்ட ஒதுக்கீடான ₹20 கோடி முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.

1,540 திட்டங்களுக்காக ஒப்புதல் பெற்ற ஒதுக்கீடான ₹14,808.44 கோடி மறு நிதியொதுக்கத்தின் போது முழுமையாக திரும்பப்பெறப்பட்டது. இதில், ஒரு கோடிக்கு மேல் ஒப்புதல் ஒதுக்கீடு பெற்ற வருவாய் (அனுமதிக்கப்பட்டது) பிரிவின் கீழ் 116 திட்டங்களும் மூலதனம் (அனுமதிக்கப்பட்டது) கீழ் 59 திட்டங்களும் முறையே ₹5,748.28 கோடி மற்றும் ₹2,136.26 கோடியும் இணைப்பு 3.19 (அ) மற்றும் (ஆ) வில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அடங்கும். வரவு செலவு ஒதுக்கீடுகள் யதார்த்தமற்ற கருத்துருக்களின் அடிப்படையில் செய்யப்பட்டன என்பதையே இது பிரதிபலிக்கிறது.

3.6.2.3 விரைவுபடுத்தப்பட்ட செலவு

அரசின் நிதி ஆண்டு முழுவதும் சமமாக செலவிடப்பட வேண்டும். நிதி ஆண்டின் இறுதியில் செலவை விரைவுபடுத்துவது என்பது நிதி ஒழுங்குமுறையை மீறுவதாகும். செலவு செய்வதில் சீரான போக்கை பின்பற்றுவது, சிறந்த பொது நிதி மேலாண்மையின் முக்கிய கூறு ஆகும். ஏனெனில், ஒரு மாதத்தில் நிகழும் எதிர்பாராத பெரும் செலவுகளால், அம்மாதத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையே சமமின்மையால் ஏற்படும் நிதிவகையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் தற்காலிக நிதி தட்டுப்பாட்டை அவ்வழக்கம் தடுக்கும்.

தமிழ்நாடு நிதி விதித் தொகுப்பின் பிரிவு 39ன் படி, நிதியாண்டின் இறுதி மாதத்தில் செலவை விரைவுபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முரணாக, இணைப்பு 3.20ல் பட்டியலிடப்பட்டுள்ள, ஒரு கோடிக்கும் மேல் மொத்த ஒதுக்கீடு பெற்ற 142 துணை தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்ட ₹7,280 கோடி தொகை முழுவதும் மார்ச் 2024ல் செலவிடப்பட்டது. மேலும் அட்டவணை 3.19ல் பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு மானியங்களில் மொத்த செலவில் 50 விழுக்காடு மார்ச் 2024ல் செய்யப்பட்டது. ஆண்டு இறுதியில் செய்யப்பட்ட விரைவான செலவு, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளை காட்டுகிறது.

அட்டவணை 3.19: மார்ச் மாதத்தில் மட்டும் 50 விழுக்காட்டிற்கு மேல் செலவு நேர்ந்த மானியங்கள்.


(₹ கோடியில்)

வ. எண்	மானிய எண்	விவரம்	1வது காலாண்டு	2வது காலாண்டு	3வது காலாண்டு	4வது காலாண்டு	மார்ச் மாத செலவு	மொத்தம்	மொத்த செலவில் மார்ச் மாத செலவின் விழுக்காடு
1.	27	தொழில்கள் முதலீடு மேம்பாடு மற்றும் வணிகத்துறை	157.14	168.13	200.03	963.74	926.35	1,489.02	62.21
2.	47	இந்து சமய அறிநிலையத் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை)	35.92	71.10	48.22	282.20	238.73	437.44	54.57

(ஆதாரம்: VLC தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

மானிய எண். 43: பள்ளிக்கல்வித் துறை - பெருந்தலைப்பு 2202, 31 திட்டங்களின் செலவினம் மார்ச் 2024 மாதத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

2023-24ம் ஆண்டின் மாதவாரியான வரவு மற்றும் செலவு விவரங்களை விளக்கப்படம் 3.10 காட்டுகிறது.



(ஆதாரம்: VLC தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

3.7 எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணங்கள்

மாநிலத்தின் எதிர்பாரா செலவு நிதி, இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுகள் 267(2) மற்றும் 283(2)ல் வகை செய்யப்பட்டுள்ளதற்கு ஏற்ப, தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதி சட்டம், 1954ன் கீழ் அமைக்கப்பட்டது. மாநில சட்டமன்ற ஒப்புதல் பெறப்படும் வரை ஒத்தி வைப்பது விரும்பத்தக்கதல்ல என கருதப்படும் எதிர்பாராத மற்றும் அவசரத்தன்மை கொண்ட செலவை மேற்கொள்ள மட்டுமே இந்நிதியிலிருந்து முன்பணங்கள் அளிக்கப்படலாம். அலுவல் முன்பணம் எனும் வகையிலான இந்நிதியின் மொத்த தொகை ₹150 கோடி ஆகும்.

எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணம் (CFA) எடுக்க அளிக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் உள்ளபடியான பயன்பாடுகள் குறித்து 2019-20 முதல்

2023-24 வரையிலான காலகட்டத்தில் உள்ள விவரங்கள் அட்டவணை 3.20ல் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 3.20: CFA ஒப்புதல்களின் விவரங்கள் (2019-20 முதல் 2023-24)

ஆண்டு	CFA ஒப்புதல்கள்		CFA பயன்பாடு		பயன்பாட்டின் விழுக்காடு	
	எண்ணிக்கை	தொகை (₹கோடியில்)	எண்ணிக்கை	தொகை (₹கோடியில்)	எண்ணிக்கை	விழுக்காடு
2019-20	30	40.01	27	33.69	90	84
2020-21	20	55.10	16	31.61	80	57
2021-22	04	17.15	03	12.26	75	71
2022-23	23	75.34	22	70.42	96	93
2023-24	11	47.84	10	47.44	91	99

(ஆதாரம்: அரசு ஆணைகள்)

நடப்பாண்டில் வெளியிடப்பட்ட CF ஆணைகள் மற்றும் ஆண்டு இறுதி நிலையிலான செலவு விவரங்கள் இணைப்பு 3.21ல் தரப்பட்டுள்ளன. ஒரு CF முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஏழு CFகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன மற்றும் மீதமுள்ள மூன்று CF ஆணைகள் கிட்டத்தட்ட (பயன்பாட்டு விழுக்காடு 87.94 முதல் 99.97 வரை) பயன்படுத்தப்பட்டன என்பது இணைப்பு 3.21லிருந்து தெரியவருகிறது.

நடப்பாண்டில் 11 CF ஆணைகளின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட தொகையான ₹47.84 கோடியில், ₹47.44 கோடி செலவழிக்கப்பட்டு ₹0.41 கோடி செலவிடப்படாமல் இருந்தது.

அரசு, (நவம்பர் 2019) அடுத்த கூடுதல் மதிப்பீடுகள் வரை பொறுத்திருக்க இயலாத, மிகவும் இக்கட்டான மற்றும் அவசரத் தேவை உள்ள செலவினங்களுக்கான CF முன்பண வேண்டுகோளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. எனினும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் மாநில சிறுபான்மை ஆணையம், கல்லூரி மாணவர்களுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடத்துவதற்கான ஆரம்ப கட்ட செலவுகளுக்காக எதிர்பாரா செலவின நிதியிலிருந்து ₹0.43 கோடி பெற்றது (ஆகஸ்ட் 2023) கண்டறியப்பட்டது. மேற்கூறிய திட்டம் புதிய திட்டமும் அல்ல ; அவசர செலவினமும் அல்ல. ஏனெனில் இது போன்ற போட்டிகள் பல கல்லூரிகளில் இத்துறையால், நன்கொடை ஏற்பாடுகள் மூலம் ஏற்கனவே (ஜூன் 2022) நடத்தப்பட்டுள்ளது.

3.8 தேர்ந்தெடுக்கப்பட்ட மானியங்கள் மீதான சீராய்வு

ஒவ்வொரு வருடமும் இரண்டு மானியங்களை விரிவான மதிப்பாய்வு செய்ய வேண்டும் என நிதி சான்றளிக்கும் தணிக்கை கையேட்டில் (Financial Attest Audit Manual) பத்தி 3.20ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியொதுக்க கணக்குகளில் உள்ள கணிசமான சேமிப்புகள்/ மிகைகள்/ பிற முறைகேடுகள் அடிப்படையில் மானியங்கள் மதிப்பாய்விற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியான

சேமிப்புகளை கருத்தில்கொண்டு, அவற்றில் பெருமளவு சேமிப்பு உள்ள மானியங்கள் மதிப்பாய்விற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2023-24 வரவு செலவு திட்ட முறைமையின் தரம் மற்றும் வரவு செலவு திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்காக பள்ளி கல்வித் துறை (மானிய எண் 43) மற்றும் இந்து சமய அறநிலையத் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்) (மானிய எண் 47) ஆகியவை தணிக்கை மாதிரிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

3.8.1 பள்ளி கல்வி துறை

தணிக்கை, தொடக்கக் கல்வி இயக்குநரகம், பள்ளி கல்வி இயக்குநரகம் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் உள்ளிட்ட மூன்று இயக்குநரகங்களை வரவு செலவு திட்ட சீராய்வுக்காக தேர்வு செய்தது. 2023-24 ஆண்டில் மானிய எண். 43 - பள்ளி கல்வி துறை ₹41,212.96 கோடி அளவிலான அதிகபட்ச ஒதுக்கீட்டை பெற்றிருந்தது.

3.8.1.1 ஒதுக்கீடு மற்றும் செலவு

2023-24ம் ஆண்டில் மூல/துணை ஒதுக்கீடுகளுடன் ஒப்பிட்டு உள்ளபடியான செலவின சுருக்கம் கீழே உள்ள அட்டவணை 3.21ல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 3.21: மானிய எண் 43ன் கீழுள்ள வரவு செலவு திட்ட ஒதுக்கீடும் உள்ளபடியான செலவும்

(₹ கோடியில்)

செலவின் தன்மை		மூல ஒதுக்கீடு	துணை ஒதுக்கீடு	மொத்தம்	செலவு	சேமிப்பு(-)/ மிக்கை (+)	விழுக்காடு சேமிப்பு/மிக்கை	ஒப்படைக்கப் பட்ட தொகை
அனுமதிக்கப் பட்டது	I வருவாய்	39,700.51	913.88	40,614.39	38,680.44	(-) 1,933.95	(-) 4.76	(-) 1,826.98
	II மூலதனம்	598.41	0.00	598.41	351.98	(-) 246.43	(-) 41.18	(-) 246.43
	III கடன்கள்	0.40	0.00	0.40	0.57	0.17	42.50	(-) 0.10
மொத்தம் அனுமதிக்கப்பட்டது (A)		40,299.32	913.88	41,213.20	39,032.99	(-) 2,180.21	(-) 5.29	(-) 2,073.51
சாட்டியது	IV வருவாய்	0.00*	0.00	0.00	0.00	0.00	100.00	0.00
	V மூலதனம்	0.00	0.14	0.14	0.14	0.00	0.00	0.00
மொத்தம் சாட்டியது (B)		0.00	0.14	0.14	0.14	0.00	100.00	0.00
பெரு மொத்தம் (A+B)		40,299.32	914.02	41,213.34	39,033.13	(-) 2,180.21	5.29	(-) 2,073.51

* அடையாள ஒதுக்கீடு ₹13,000

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

அனுமதிக்கப்பட்ட செலவினத்தைப் பொறுத்த வரை, வருவாய் பிரிவில் ₹1,933.96 கோடி மற்றும் மூலதனப் பிரிவில் ₹246.43 கோடி (இணைப்பு 3.14 வரிசை எண் முறையே 16 மற்றும் 34ல் பட்டியலிடப்பட்டவாறு) சேமிப்பும், கடன்கள் கீழ் ₹0.17 கோடி மிக்கை செலவினமும் காணப்பட்டன. மேலும், நடப்பாண்டில் மானியத்தில் இறுதி சேமிப்பு ₹2,180.21 கோடி என்ற போதிலும் ஒப்படைப்பு செய்யப்பட்ட தொகை வெறும் ₹2,073.51 கோடி மட்டுமே. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த சேமிப்பு அட்டவணை 3.22ல் உள்ளவாறு மொத்த வரவு செலவு திட்டத்தில் 5.29 விழுக்காடு ஆகும்.

அட்டவணை 3.22: கடந்த நான்கு ஆண்டுகளின் ஒதுக்கீடு மற்றும் சேமிப்பு

(₹ கோடியில்)

ஆண்டு	மொத்த மானியம்	செலவு	சேமிப்பு	சேமிப்பின் விழுக்காடு
2020-21	34,293.26	30,415.93	(-) 3,877.33	11.31
2021-22	33,453.10	32,367.66	(-) 1,058.44	3.24
2022-23	37,942.64	37,339.24	(-) 603.40	1.59
2023-24	41,213.34	39,033.13	(-) 2,180.21	5.29

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதிபொதுக்க கணக்குகள்)

2022-23ல் ₹603.40 கோடியாக இருந்த சேமிப்பு 2023-24ல் ₹2,180.23 கோடியாக உயர்ந்தது.

அட்டவணை 3.23ல் சுவைப்பட்டுள்ளவாறு, 2019-20 முதல் 2023-24 காலகட்டத்தில் பள்ளி கல்வி துறையில் மூலதன பிரிவின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒதுக்கீடு ₹910.58 கோடியாகும்.

அட்டவணை 3.23: மூலதன பிரிவின் கீழ் ஆண்டுவாரியான ஒதுக்கீடு மற்றும் சேமிப்பு

(₹ கோடியில்)

ஆண்டு	மொத்த மானியம்	செலவு	சேமிப்பு	ஒப்படைக்கப் பட்ட தொகை	சேமிப்பின் விழுக்காடு
2019-20	384.31	220.63	(-) 163.68	(-) 164.17	42.59
2020-21	335.10	189.51	(-) 145.59	(-) 145.53	43.45
2021-22	174.15	147.63	(-) 26.53	(-) 27.03	15.23
2022-23	544.96	217.54	(-) 327.42	(-) 327.42	60.08
2023-24	598.56	352.12	(-) 246.43	(-) 246.44	41.17

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதிபொதுக்க கணக்குகள்)

மொத்த மானிய தொகையான ₹598.56 கோடியில் சேமிப்பு ₹246.44 கோடி. இது 41.17 விழுக்காடு ஆகும். மூலதன தலைப்பில் 2021-22 (COVID-19) ஆண்டைத் தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மானியத்தில் 40 விழுக்காட்டிற்கும் மேலாக தொடர் சேமிப்புகள் காணப்பட்டன. இதற்கு பள்ளி கட்டடங்களை கட்டுவதில் ஏற்பட்ட தாமதமே முக்கிய காரணமாகும். இப்போக்கு, வரவு செலவு செயல்முறையில் உள்ள குறைபாட்டையும் திறனற்ற / திட்டங்களை செயல்படுத்தாத நிலையையும் குறிக்கிறது.

3.8.1.2 பள்ளி கல்வி துறையில் விரைவுபடுத்தப்பட்ட செலவு

விரைவுபடுத்தப்பட்ட செலவினம் இணைப்பு 3.20ல் குறிப்பிடப்பட்டவாறு (வரிசை எண். 91 முதல் 104 வரை) 14 நேர்வுகளில் காணப்பட்டது.

3.8.1.3 பிற தணிக்கை குறித்துரைகள்

- ஒன்பது திட்டங்களுக்கு ₹123.70 கோடி அளவுக்கு தேவையற்ற துணை ஒதுக்கீடுகள் , இணைப்பு 3.5 (அ) வரிசை எண். 43 முதல் 51 வரை பட்டியலிடப்பட்டவாறு, செய்யப்பட்டன. துணை ஒதுக்கீடுகளை அளிப்பது நிதித் துறையின் விருப்புரிமை என்று துறை பதிலளித்தது.

- எட்டு திட்டங்களில் ₹225.29 கோடி மிகை துணை ஒதுக்கீடுகள், இணைப்பு 3.5 (ஆ) வரிசை எண். 15 முதல் 22ல் குறிப்பிடப்பட்டவாறு அளிக்கப்பட்டன.
- இரண்டு திட்டங்களில் ₹49.71 கோடி குறைவான துணை மானியங்கள், இணைப்பு 3.6 வரிசை எண். 28 மற்றும் 29ல் குறிப்பிடப்பட்டவாறு அளிக்கப்பட்டன.
- மூன்று பெருந்தலைப்புகளில் -(i) 2202 - பொது கல்வி (₹1,741.29 கோடி) (ii) 2225 - அட்டவணை இனத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் (₹70.04 கோடி) (iii) 4202 - கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, மூலதன செலவினம் (₹50.26 கோடி) இணைப்பு 3.15 வரிசை எண். 82 முதல் 84 வரை உள்ளவாறு பெருந்தொகைகள் ₹1,861.59 கோடி ஒப்படைப்பு செய்யப்பட்டன.
- கீழ்க்கண்ட இரு திட்டங்களில் வரவு செலவு ஒதுக்கீடு அதிகமாக செய்யப்பட்டிருந்த போதும் செலவினம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை:
 - (i) 2202-01-101-AF - சமக்கிரக சிஷா திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்றுனர்களுக்கு மதிப்பூதியம் - துணை ஒதுக்கீடு (₹3.99 கோடி)
 - (ii) 2202-02-105-UA - மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைத்தல் (₹45.68 கோடி)
- 2023-24ல் '2202-02-800-AT' 'சாரணர் ராஜ்ய புரஸ்கார் விருது திட்டத்தின் கீழ் மூல ஒதுக்கீடாக செய்யப்பட்டிருந்த ₹5.00 லட்சம் எவ்வித செலவினமும் மேற்கொள்ளப்படாமல் முழுமையாக திரும்பப்பெறப்பட்டது. தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்திலிருந்து உரிய நிதியாண்டில் எவ்வித கருத்துருவும் பெறப்படவில்லை என்று துறை பதிலளித்தது. தேவை ஏதுமின்றி திட்டத்திற்காக துறை ஒதுக்கீடு செய்ததால், இம் மறுமொழி ஏற்கத்தக்கதன்று.
- மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (SCERT) யைப் பொறுத்த வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக, வரவு செலவு திட்ட பயன்பாடு ஒரு விழுக்காட்டை விட குறைவாக இருந்தது. 2023-24ல் ₹32.19 கோடி ஒதுக்கீட்டில், ₹14.70 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இது வெறும் 0.46 விழுக்காடு மட்டுமே. துறை தன் பதிலில், வரவு செலவு ஒதுக்கீடு பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் செய்யப்பட்டது என்றும், அக்டோபர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட SCERT மறு சீரமைப்பு காரணமாக 199 பணியிடங்கள் ஒப்படைப்பு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தது. இம் மறுமொழி ஏற்படையதன்று; ஏனெனில் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யும் கருத்துருவை எதிர்நோக்கி, துறையானது குறைந்த ஒதுக்கீட்டை கேட்டு பெற்றிருக்க வேண்டும்.
- 10 கணக்கு தலைப்புகளில், ₹5.02 கோடி மிகை செலவினம் கீழே அட்டவணை 3.24ல் உள்ளவாறு, மேற்கொள்ளப்பட்டது.

அட்டவணை 3.24: மானிய எண் 43ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிகை செலவினம்

(₹ கோடியில்)

வ எண்	கணக்கு தலைப்பு	இறுதியாக திருத்தப்பட்ட மானியம்	உள்ளபடியான செலவு	மிகை
1	2051.00.103.AC	22.04	22.05	0.01
2	2202.01.101.AA	720.17	720.24	0.07
3	2202.02.004.JJ	0.78	0.83	0.05
4	2202.02.101.AA	154.66	154.76	0.10
5	2202.02.105.AA	2.12	2.28	0.16
6	2202.02.109.KI	65.75	65.76	0.01
7	2202.02.110.AA	4,014.98	4,019.53	4.55
8	2202.05.200.AA	11.91	11.95	0.04
9	2205.00.105.AY	8.11	8.13	0.02
10	2205.00.105.BA	43.94	43.95	0.01
	மொத்தம்	5,044.46	5,049.48	5.02

ஊதிய நிலுவை தொகை, நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றால் கூடுதல் செலவினம் ஏற்பட்டதாக துறை மறுமொழி அளித்தது. மேலும், கூடுதல் செலவினம் செய்யப்படுவது வருங்காலத்தில் தவிர்க்கப்படும் என்று துறை உறுதி அளித்தது.

➤ கடன் தலைப்பு '7610.00.201.BH- செயலக ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடன் - பள்ளி கல்வி துறை' யின் கீழ் இறுதியாக திருத்தப்பட்ட மானியமான ₹0.30 கோடிக்கு மாறாக, ₹0.27 கோடி மிகை செலவினம் செய்யப்பட்டது.

3.8.2 இந்து சமய அறநிலையத் துறை

3.8.2.1 ஒதுக்கீடு மற்றும் செலவு

2023-24ம் ஆண்டில் மானியம் 47ன் கீழ் மூல/துணை ஒதுக்கீடுகளுடன் ஒப்பிட்டு உள்ளபடியான செலவின சுருக்கம் கீழே உள்ள அட்டவணை 3.25ல் தரப்பட்டுள்ளது:

அட்டவணை 3.25: மானிய எண் 47ன் கீழுள்ள வரவு செலவு திட்ட ஒதுக்கீடும் செலவும்

(₹ கோடியில்)

	செலவின் தன்மை	மூல ஒதுக்கீடு	துணை ஒதுக்கீடு	மொத்தம்	செலவு	சேமிப்பு(-)/ மிகை (+)	சேமிப்பின் விழுக்காடு	ஒப்படைக்கப் பட்ட தொகை
அனுமதிக்கப் பட்டது	I வருவாய்	571.27	42.57	613.84	580.71	(-) 33.13	5.40	(-) 9.68
	II மூலதனம்	0.00*	3.65	3.65	3.65	0.00	0.00	0.00*
மொத்தம் அனுமதிக்கப் பட்டது (A)		571.27	46.22	617.49	584.36	(-) 33.13	5.37	(-) 9.68
சாட்டியது	IV வருவாய்	6.00	2.00	8.00	8.00	0.00	0.00	0.00
மொத்தம் - சாட்டியது (B)		6.00	2.00	8.00	8.00	0.00	0.00	0.00
பெரு மொத்தம் (A+B)		577.27	48.22	625.49	592.36	(-) 33.13	5.30	(-) 9.68

* ₹1,000 அடையாள ஒதுக்கீடு

(ஆதாரம்: நிதியொதுக்க கணக்குகள் 2023-24)

நடப்பாண்டில் சேமிப்பு ₹33.13 கோடியாக இருந்த போதிலும், ₹9.68 கோடி மட்டுமே ஒப்படைப்பு செய்யப்பட்டது. ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்த சேமிப்பு 5.30 விழுக்காடாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மானியத்தின் ஒட்டுமொத்த சேமிப்பு வரவு செலவு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டு அட்டவணை 3.26ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 3.26: கடந்த ஐந்து ஆண்டுகளின் ஒதுக்கீடு மற்றும் சேமிப்பு

(₹ கோடியில்)

ஆண்டு	மொத்த மானியம்	செலவு	சேமிப்பு	சேமிப்பின் விழுக்காடு
2019-20	282.14	252.23	(-) 29.61	10.49
2020-21	294.66	169.36	(-) 125.30	42.52
2021-22	414.58	375.92	(-) 38.66	9.33
2022-23	524.88	492.26	(-) 32.62	6.21
2023-24	625.49	592.36	(-) 33.13	5.30

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதியொதுக்க கணக்குகள்)

3.8.2.2 வருவாய் தலைப்பின் கீழ் தொடர் சேமிப்புகள்

2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டுகளில், வருவாய் தலைப்புகளின் கீழ் தொடர் சேமிப்புகள் அட்டவணை 3.27ல் கூறப்பட்டுள்ளவாறு 5.33 விழுக்காடு முதல் 42.52 விழுக்காடு வரை இருந்தன.

அட்டவணை 3.27: வருவாய் பிரிவின் கீழ் ஆண்டுதோறும் செய்யப்பட்ட ஒதுக்கீடு மற்றும் சேமிப்பு

(₹ கோடியில்)

ஆண்டு	மொத்த மானியம்	செலவு	சேமிப்பு	ஒப்படைப்பு செய்யப்பட்ட தொகை	சேமிப்பின் விழுக்காடு
2019-20	282.14	252.53	(-) 29.61	(-) 29.96	10.49
2020-21	294.66	169.36	(-) 125.30	(-) 129.50	42.52
2021-22	414.58	375.92	(-) 38.66	(-) 22.96	9.33
2022-23	505.70	473.08	(-) 32.62	(-) 30.52	6.45
2023-24	621.84	588.71	(-) 33.13	(-) 9.68	5.33

(ஆதாரம்: அந்தந்த ஆண்டிற்கான நிதியொதுக்க கணக்குகள்)

3.8.2.3 வருவாய் தலைப்புகளின் கீழ் ஒதுக்கீடுகளை திரும்பப் பெறுதல் மற்றும் அதிக சேமிப்புகள் குறித்து தணிக்கை குறித்துரைகள்

➤ இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள 2235.02.102.BM – குழந்தைகளுக்கான 'கருணை இல்லங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ₹20.00 இலட்சம்' ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் மறு நிதியொதுக்கத்தின் போது இந்த ஒதுக்கீடுகள் முழுமையாக திரும்பப் பெறப்பட்டன. மேலும் 2019-20 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் ஒதுக்கீடுகள் பகுதியளவு ஒப்படைப்பு செய்யப்பட்டது. 2021-22ஆண்டு தொடர்பான செலவிற்கு அரசு அனுமதி

பெறப்படாததால் ₹3.56 இலட்சம் 2022-23ல் ஒப்படைப்பு செய்யப்பட்டது என துறை தெரிவித்தது. ஆனால், ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை 2022-23 ஆம் ஆண்டிற்கான செலவுக்குத் தானே அன்றி முந்தைய கால கட்டத்தின் செலவுகளுக்காக அல்ல என்பதால் இம் மறுமொழி ஏற்படையதல்ல.

- 2023-24ல் '2250.00.102.AH – கிராமப் பூசாரிகள் நல வாரியத்திற்காக' ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹17.00 இலட்சம், மறு நிதியொதுக்கத்தின் போது முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. இந்த தொகை, வாரியத்தின் பொறுப்பில் உள்ள துணை ஆணையரின் சம்பளத்திற்காக ஒப்பளிப்பு செய்யப்பட்டது. அந்தப் பதவி 2023-24 முழுவதும் காலியாக இருந்தது என்று தெரிவித்தது. ஆயின், டிசம்பர் 2015 லேயே வாரியத்தின் பதவிக் காலம் முடிந்த பின்னரும் துறை, தொடர்ந்து ஒதுக்கீடு செய்தது என்பதால் இம் மறுமொழி ஏற்படையதல்ல. அத்துடன், 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் இத்தலைப்பின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
- 2022-23ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான '2250.00.103.AE – பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத கோவில்களின் சேவைக்காக' ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹56.00 கோடி, நிர்வாக ஒப்பளிப்பு இல்லாத காரணத்தால் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. 1000 வருட பழமையான கோயிலை புனரமைக்க 2023-24 ஆம் ஆண்டில் ₹60.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அப்பணிக்காக ₹18.15 கோடி (30.25 விழுக்காடு) மட்டுமே செலவிடப்பட்டது. இது மிகைப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட முன்மதிப்பீட்டைக் குறிக்கிறது.
- '2250.00.102.AK – மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய இடங்களுக்கு தலயாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துக்களுக்கு மானியம்' வழங்கும் திட்டத்திற்காக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு ₹2.50 கோடி, ஆனால் மிகச் சிறிதளவு தொகையே பயன்படுத்தப்பட்டது. அதாவது, 2021-22ல் 0.64 விழுக்காடு, சற்றே அதிகரித்து 2022-23 மற்றும் 2023-24ல் முறையே 4.08 விழுக்காடு மற்றும் 24.16 விழுக்காடு ஆனது. முந்தைய ஆண்டுகளில் செலவினம் மிக மிகக் குறைவாக இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டிலும் மிகை ஒதுக்கீடு செய்யப்பட்டதை உணர்த்துகிறது.

3.9 முடிவுரை

மகளிருக்கான வரவு செலவு திட்டம்

GBS பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் தயாரிக்கப்படவில்லை. மகளிருக்கான வரவு செலவு திட்டப் பிரிவுகள், எல்லா துறைகளிலும் உருவாக்கப்படாததால், முழுமையான வகையில் GBS தயாரிக்கப்படவில்லை.

(பத்தி 3.3)

ஆதிதிராவிடர் சிறப்பு கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்ட அறிக்கை

SCSP மற்றும் TSP இரண்டுமே பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பிலோ அல்லது எவ்வித தவறுகளும் விடுதல்களும் இன்றி அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கி முழுமையான முறையிலோ தயாரிக்கப்படவில்லை.

(பத்தி 3.4)

தேவையற்ற அல்லது மிகையான துணை மானியம் / மறு நிதியொதுக்கம்

81 நேர்வுகளில் அளிக்கப்பட்ட மூல ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படாததால், அவற்றுக்கு அளிக்கப்பட்ட மொத்த துணைநிலை மானியமான ₹1,078 கோடி தேவையற்றதாக ஆனது.

22 கணக்குத் தலைப்புகளில், (மூல மற்றும் துணை) ஒதுக்கீடுகளில் ₹1,102.17 கோடி பயன்பாட்டிற்கு இருந்தபோதிலும், மறுநிதியொதுக்க நிலையில் ₹89.07 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்த நேர்வுகளில் நிகழ்ந்த மொத்த செலவான ₹1,005.38 கோடி ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டிற்கு உட்பட்டே இருந்தது என்பதால் கூடுதல் ஒதுக்கீடு தேவையற்றதாக ஆனது.

ஒன்பது கணக்குத் தலைப்புகளில், மூல வரவு செலவு திட்டத்திலோ அல்லது துணை மதிப்பீட்டிலோ எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படாமல் ₹42.42 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டது.

64 நேர்வுகளில், மூல / துணை மதிப்பீடுகளில் அளிக்கப்பட்டிருந்த ₹38.62 கோடி மற்றும் முதல் மறு நிதியொதுக்கம் மூலம் அளிக்கப்பட்ட ₹255.34 கோடி முழுமையாக இரண்டாவது மறு நிதியொதுக்கம் மூலம் திரும்பப் பெறப்பட்டதால், செலவு பூச்சியம் ஆனது.

28 கணக்குத் தலைப்புகளில்; மூல ஒதுக்கீடான ₹12,489.10 கோடி முழுவதும் மறுநிதியொதுக்கம் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

(பத்திகள் 3.6.1.3 மற்றும் 3.6.1.5)

சட்டபூர்வ அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட செலவினம்

ஒன்பது கணக்குத் தலைப்புகளில், மூல மற்றும் துணை ஒதுக்கீடு இல்லாமல் ₹42.42 கோடி மொத்த செலவினம் மேற்கொள்ளப்பட்டது.

(பத்தி 3.6.1.4)

செலவிடப்படாத தொகை, திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிதியொதுக்கங்கள் மற்றும் தொடர் சேமிப்புகள்

41 நேர்வுகளில், பல்வேறு மானியங்களில், ₹100 கோடிக்கு மேலான சேமிப்புகள் மூலம் மொத்தம் ₹31,217.00 கோடி சேமிப்பு ஏற்பட்டது.

ஒப்படைப்பு செய்யப்பட்ட மொத்த தொகையான ₹33,439.82 கோடியில் ₹14,856.21 கோடி (நிகரம்) கடைசி நாளில் (31 மார்ச் 2024) திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதில், ₹10 கோடிக்கு மேலாக 101 நேர்வுகளில்

₹15,543.60 கோடி ஒப்படைக்கப்பட்டது என்பது போதுமான நிதி கட்டுப்பாடு இல்லாததை குறிக்கிறது.

வருவாய் வகைப் பிரிவின் கீழ் 14 அனுமதிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் கடன் பிரிவின் கீழ் மூன்று அனுமதிக்கப்பட்ட மானியங்களில் ஏற்பட்ட ₹429.08 கோடி சேமிப்பு, ஒப்படைப்பு செய்யப்படவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில், 24 மானியம்/ நிதியொதுக்கங்களில் மொத்த மானியத்தில் ஐந்து விழுக்காட்டிற்கு மேலான தொடர் சேமிப்புகள் இருந்தன.

(பத்தி 3.6.1.5)

ஒதுக்கீட்டை மீறிய செலவினம்

2023-24ல் நான்கு மானியங்களின் கீழ் ஒட்டு மொத்த ஒதுக்கீட்டையும் மீறி மிகை செலவினம் செய்யப்பட்டுள்ளது. இது முறைப்படுத்தப்பட வேண்டும்.

(பத்தி 3.6.1.6(அ))

முறைப்படுத்தப்பட வேண்டிய கடந்தகால மிகை செலவு

2019-20 முதல் 2023-24 வரையிலான கால கட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மிகை செலவினமான ₹968.12 கோடி இன்னமும் முறைப்படுத்தப்படவில்லை.

(பத்தி 3.6.1.6(ஆ))

வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெரிய கொள்கை முடிவுகள் மற்றும் அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான உள்ளபடியான நிதி

சில அறிவிப்புகளுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை மற்றும் சில அறிவிப்புகளில் ஒதுக்கீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ பயன்படுத்தப்படவில்லை என்பது வரவு செலவு திட்டம் 2023-24ஐ பகுப்பாய்வு செய்ததிலிருந்து தெரிய வந்தது. பெரும்பாலான அறிவிப்புகள் நடைமுறையில் உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாகவோ இருந்தன.

(பத்தி 3.6.2.2)

விரைவு செலவினம்

நிதியாண்டின் இறுதி மாதத்தில் செலவை விரைவுபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முரணாக, ₹ஒரு கோடிக்கு மேல் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட 142 துணை தலைப்புகளின் கீழ் ₹7,280 கோடி தொகை முழுவதும் மார்ச் 2024ல் செலவிடப்பட்டது. இரண்டு மானியங்களை பொறுத்தவரை 50 விழுக்காட்டிற்கும் மேலான செலவினம் மார்ச் மாதத்தில் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு நிதி விதித் தொகுப்பின் பிரிவு 39ன் வழிவகைகளை மீறிய செயலாகும்.

(பத்தி 3.6.2.3)

3.10 பரிந்துரைகள்

- (i) அனைத்து மகளிர் திட்டங்களை அடையாளம் காணவும், GBSஐ முழுமையான வடிவில் தயாரிக்கவும் அனைத்து துறைகளிலும் மகளிருக்கான வரவு செலவு திட்ட பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
- (ii) ஆதிதிராவிடர் துணை திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்டம் ஆகியவற்றுக்கு மாநிலத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப போதுமான ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் அந்த நிதி முழுவதும் பயன்படுத்தப்பட்டது குறித்தும் உறுதி செய்ய வேண்டும்.
- (iii) ஒதுக்கீடு இல்லாமல் செலவு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு, அரசு முறையான கட்டுப்பாடு முறையை உருவாக்க வேண்டும். தேவையற்ற துணை மானிய ஒதுக்கீடுகளை தவிர்க்க வேண்டும்.
- (iv) எதிர்நோக்கப்பட்ட சேமிப்புகளை கண்டறிந்து குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி ஒப்படைப்பதன் மூலம் நிதியை பிற வளர்ச்சி நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியும். இதை உறுதி செய்யும் வகையில் வரவு செலவு திட்டம் மற்றும் கண்காணிப்பு முறையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- (v) வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்படும் பெரிய கொள்கைகளுக்கும் / திட்டங்களுக்கும் தேவையான ஒதுக்கீடுகள் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- (vi) கடைசி நேர ஒப்படைப்பு மற்றும் விரைவு செலவினத்தை தவிர்க்க அரசு பொருத்தமான கட்டுப்பாட்டு முறையை ஏற்படுத்த வேண்டும். IFHRMSன் வர்த்தக நுண்ணறிவு தொகுதி மூலம் செலவினங்களின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.